

வைத்தீஸ்வரன் -2017-



VAIDYESHWARA COLLEGE, OSA, CANADA

15

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம் - கனடா




2017

*We Salute
Canada on the eve of celebrating the*

150th BIRTHDAY


J/VAIDYESHWARA COLLEGE, OSA, CANADA

கல்லூரி ஸ்தாபகர்




தம்பு நாகமுத்து

ഡാ. തൈജീസ്‌വ്യാക് കൾച്ചറൽ
വരുന്നതും ഔദ്യോഗികം
കൃത്യം
വാർഷികകർമ്മം



90 NOLAN COURT
Markham, ON L3R 4L9

Call Thevan
Dir: 416 827 6660
905 477 3350 | 905 477 3331
WWW.NEWJAASMIN.CA
info@newjaasmin.ca




யாழ் கைத்தீஸ்தீர கல்லாரீ
புறைய மாணாள் சங்கம் - கனடா

சுண்கண கைத்தீஸ்தீரன் அருளால்
கனடா புறைய மாணாள் சங்கம் புருகையுடன் ஊடுங்கும்

“வைத்தீஸ்தீரன்”

இம் மருக்கு அக்கமும் ஊக்கமும் அளித்த
அகனாருக்கும் ஏமது இதயம் கையுந்த
நல்லாழ்த்துக்கள்

15ஊது அகண்ட மலர்க் குருள்னார்



எஸ். அம்பிகைபாகன்




சி.வைரமுத்து



து.சீனிவாசகம்



யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி வளர்ச்சிப்பாதையின் மும்புர்த்திகள்



ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்

Eastown

Restaurant & Banquet Hall



தீருமணம், பிறந்தநாள், பூப்பனித நீராட்டுவிழா
கல்லூரி ஒன்று கூடல் மற்றும் சகலவிதமான
வைபவங்களையும் கொண்டாட்ட
எம்மை நாடுங்கள்.

Banquet

Facilities Up To 400 People

2648 EGLINTON AVE E
SCARBOROUGH ON
(EGLINTON & BRIMLEY)

Find us on
facebook
Eastown Banquet Halls

Tel: 416.265.3333
416.266.5562
Cell: 416.629.9601
Fax: 416.266.3304



தமிழ்த்தாய் வணக்கம்

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே
வான மளந்தனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே
ஏழ் கடல் வைப்பினுந் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க் தமிழ் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழியவே

- புரட்சிக் கவி பாரதி

Canadian National Anthem

O Canada!
Our home and native land!
True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise
The True North strong and free!

From far and wide,
O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!
O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.





FIRST BOARD OF MANAGEMENT - 2002/2003


கல்லூரி கீதம்

வீறுகொண்ட விவேகானந்த வேதஞானக் களஞ்சியத்தைப்
பேறுகொண்ட இராமகிருஷ்ண பேரருட்செல்வத் துடனே
சாறுகொண்டு பார்முழுதுந் தானஞ் செய்து வேறுலகை
மாறுகொள்ளா வைத்தீஸ்வராக் கல்லூரி வாழியவே!

சாதிமத பேதமற்ற சமரச சன்மார்க்க நெறி
மேதினியிற் கால்கொளவே மெச்ச காவி பச்சை மஞ்சள் நீலம்
நீதிவளர் நால்வாணநீள் கொடியுங் குண்டலியென்
றாதியுள இலாஞ்ஷையையும் அடிகளாரும் வாழியவே.

நன்னெறியோர் ஏத்துகின்ற நாகமுத்து செய்தவமும்
தன்னடிசேர் சர்வானந்தா விபுலானந்தா இதயபூர்வப்
பொன்னருளும் கல்லூரி பொலிவெய்த முதல்வருடன்
இன்றருளும் வைத்தீஸ்வரன் இருங்கருணை வாழியவே
வாழியவே! வாழியவே! வாழியவே!





EGLINTON DISCOUNT PHARMACY

- எங்கும் எப்போதும் இலவச விநியோகமும் சேவையும்
- அனைத்துவித மருந்து திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்
- ஒன்ராறியோவின் அனைத்து மருந்து நலத்திட்டங்களுக்கும் 2.00 அறவிடப்படும்

- Free Delivery service to Anywhere
- All Drug Plans Accepted
- We waive the \$2.00 Co-pay
Fee for All Ontario Government Drug Benefit Plans
- Blister Card Packaging Available

STORE HOURS

Mon, Tues, Thur, Fri: 10:00 AM to 9:00PM

Wednesday: 10:30 AM to 8:00 PM

Saturday: 10:00AM - 5:00PM

Sunday : Closed

2466 Eglinton Ave. E., Unit 4A (At Rainbow Village Plaza) Scarborough, ON, M1K 5J8

Tel: 416 792 7058

Fax: 416 792 8709

President's Message



Chief Guest Dr Visvalingam Thillainathan, Retd Science Teacher Vaidyeshwara college, Guest of honour Dr Rasiah Ladchumananandasivam Professor at Dept of Textile Engineering, BRAZIL. FELLOW MEMBERS, FRIENDS, LADIES & GENTLEMEN,

On Behalf of our board of Management, I welcome you all tonight for the 15th ANNUAL GET-TOGETHER of JAFFNA VAIDYESHWARA COLLEGE OLD STUDENTS ASSOCIATION- CANADA. We have endured a lot hardship to reach where we are today.....to renew and strengthen our friendship, meet and socialize with our old students and teachers. With your co-operation and support, we were able to achieve our Mission.

But above all, The primary motivating factor for us to assemble here tonight is to help the students and school.

Lets not forget the founder of Jaffna Vaidyeshwara College Mr Thambu Nagamuthu and the GOLDEN ERA TRIO's Mr Ambihaibahan, Mr Vairamuthu and Mr Seenivasagam.

Let me also Salute Our Past Presidents Mr L.Pakirsamy , Mr V.Sambunathan, Mr A.Muthukrishnan, Mrs S.Meenalogini, Mr T.Loganthan, Mr S.Ahilan, I'm delighted to say that they had paved the way for the Association to grow and be successful thus far.

I take this opportunity to express our sincere thanks to executive committee for their commitment and dedicated service to our organization during the past year. Also to make this evening possible with their hard work.

Finally, I would like to thank the Newsletter Editor Mr.S.C.Palanisamy, Advisor Mr.A.Muthukrishnan and the Auditor Mr.R.Chandrakumar for their continued service.

Enjoy yourself! Enjoy the Program!, Have fun!
Make this very memorable Evening.

S.Sivaratnam
The President

கிறனைட் கற்களால் அழகுபடுத்தப்பட்ட
சமையலறையும் குளியலறையும் உங்கள் வீட்டின்
பெறுமதியை அதிகரிக்கின்றன.

INCREASE THE VALUE OF YOUR HOME



COUNTER TOPS | VANITY TOPS | FIRE PLACE | SHOWER JAMBS

GTA'S #1 CHOICE FOR GRANITE AND QUARTZ COUNTER TOPS

Visit our showroom or give us a call today!

THEEPAN K.

CEL: 416.858.1290 | TEL: 416.826.2000

WWW.PREMIUMSTONE.CA

PREMIUM STONE LTD., 705 PROGRESS AVENUE, UNIT 11 & 12,
SCARBOROUGH, ON M1H 2X1





செயலாளர் மனத்தில்ருந்து

கல்வி கற்று காலை

1986 -1994

அன்பார்ந்த என் பாடசாலை உறவுகளே:

நான் இம்மலரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் எமது பாடசாலையின் முன்னாள் மாணவர்களின் கரங்கள் ஒன்று சேர்ந்ததனால் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் உருவாகி இந்த ஆண்டோடு பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஆண்டின் பழைய மாணவர் சங்க செயலாளர் என்கின்ற வகையில் எமது பாடசாலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடும் எமது பாடசாலை வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும் இருக்கும் நல் இதயங்களுடன் என் எண்ணங்களை எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் தாங்கள் கல்வி பயின்ற பாடசாலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த பதினான்கு ஆண்டு காலமாக பாடசாலையின் கல்வி, அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றத் திட்டமிட்ட நிர்வாகசபையினருக்கும் இன்றளவும் சங்கத்தோடு இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் எமது பழைய மாணவர் சங்கம் கடந்த 14 வருடங்களாக உங்கள் உதவிகளோடு பல தாய் தந்தைகளற்ற குழந்தைகளுக்கும் அத்தோடு பாடசாலைத் தேர்வுகளில் திறமைச் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் கல்விப்பணிகளில் பெரும் உதவிகளைச் செய்து வருகின்றது. இதற்கெல்லாம் பழைய மாணவர் சங்க அங்கத்தினர்களினதும் எமது பாடசாலை ஒன்று கூடலுக்கு வெளியீடும் புத்தகங்களுக்கு விளம்பரம் தந்து உதவிய வர்த்தகப் பெருமக்களினாலும் கிடைத்த உதவிகளின் மூலமே இப்பாரிய உதவிகளைச் செய்ய முடிந்தது. இனிவரும் காலங்களிலும் இதே போன்ற உதவிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

உதாரணமாக கடந்த மார்ச்சுமாதம் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் Woodside சினிமாவில் "தர்மதுரை" படம் \$8 டாலர்களிற்கு காட்டப்பட்டு அதில் செலவுபோக கிடைத்த \$3100 டாலர் நிதியுதவியின் மூலம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு தலா ஒரு சோடி பாதணியும் காலுறைகளும் வழங்கப்பட்டது. எஞ்சிய பணத்தில் பாடசாலைக்குத் தேவையான உதவிகளை செய்யப்பட்டன.

இச்செயல் மூலம் படம் பார்த்து ரசித்த ஓவ்வொருவரின் மூலமும் ஒரு தர்ம காரியம் ஒன்று அவர்களிற்கே தெரியாமல் நடந்திருக்கின்றது என்பதனை தெரிவிப்பதில் மீண்டும் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் அதே போல் எனது விருப்பமானது பாடசாலையில் கல்விபயின்ற பழைய மாணவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களும் தமது பிறந்தநாளில் \$100 டாலர்களை அன்பளிப்புச் செய்தால் இன்னும் பல உதவிகளை முன்னெடுக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.

மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருக்கும் முன்னாள் வைத்தீஸ்வராக் கல்லூரியின் விஞ்ஞான ஆசிரியரான (1962-1967) கலாநிதி ஏ.தில்லைநாதன் அவர்கள் இங்கிலாந்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்து மின் பொறியியலில் கலாநிதிப்பட்டமும் பெற்றவர் ஆவார்.

அடுத்து இந்நிகழ்வில் கௌரவவிருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் கலாநிதி. R.இலட்சுமணானந்தசீவம் அவர்கள் வைத்தீஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவரும் இங்கிலாந்தில் தனது ஐயுளி பொறியியலில் பட்டத்தினைப் பெற்று படிப்படியாகப் பல பட்டங்களையும் பெற்று கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டவராவார் இவர் தற்போது பிரேசில் நாட்டில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடைமை ஆற்றிக் கொண்டு அங்கும் பல கலாநிதிகளையும் உருவாக்கிக் கொண்டும் உள்ளார் இவர்கள் இருவரும் அரை நூற்றாண்டுக்கு பின்னர் அவர்களுடைய மாணவர்களையும் சகமாணவர்களையும் சந்திக்கப் போகின்றார்கள் என்பது யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சரித்திரப் புகழ் பெற்ற நாளாக அமையப் போகின்றது என்பதையும் கூறுவதில் பெருமகிழ்சியடைகின்றேன்.

எமது சங்கம் மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார வாழ்த்துகின்றேன்.

இவ்வண்ணம்

சுதர்ஜினி பிரபாகர் (காரியதரிசி)

யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி

பழைய மாணவர் சங்கம் கனடா





J/VAIDYESHWARA COLLEGE - JAFFNA

MRS V.THAVAPALAN(Principal)
B.Sc.(Hons), M.Ed., M.Phil.
(SLPS-2)

T.P: 021 222 3322
Fax: 021 222 3322
E.mail: vaidyeshwara.college@gmail.com



“வைத்தீஸ்வரன்” வாழ்க!

யாழ் மண்ணில் நுற்றாண்டு கடந்து கல்வி ஒளிபரப்பும் புகழ் பூத்த கல்லூரிகள் வரிசையில் வைத்தீஸ்வராக் கல்லூரிக்குத் தனித்துவமான சிறப்பு உண்டு. பண்பலம் படைத்த திறமையான பிள்ளைகள் நகரின் சில பாடசாலைகளில் நுழைய முண்டியடிக்க, வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் பிள்ளைகளுக்கு வாழ வழிகாட்டும் கலங்கரை விளக்கமே வைத்தீஸ்வராக் கல்லூரி.

“.....”

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்ன யாவினும் புண்ணியங்கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.”

என்ற பாரதியாரின் பாடல் வரிகளுக்கு அமைய, படிப்பதற்கு பள்ளி இல்லையே எனத் தத்தளிக்கும் ஏழ்மைச் சிறாரை அவணைத்து வாழ்வின் அர்த்தத்தைப் புரிய வைத்து வாழ வழி சமைத்த வைத்தீஸ்வராக் கல்லூரி இன்று தன் புதல்வர்களின் ஏற்றம் கண்டு புகழாங்கிதம் அடைகின்றாள். கல்லூரித்தாயின் மடியில் தவழ்ந்து கொஞ்சிக் குலாவிய இனிய நினைவலைகளின் கனதியை கொட்டித் தீர்க்க கனடா வாழ் கல்லூரியின் புதல்வர்கள் வருடாந்தம் வெளியிடும் “வைத்தீஸ்வரன்” மலர் சிறப்புடன் மலர எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்பதற்கமைய எம்தேச மக்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்தாலும் தாய்மண்ணையும் தம்மை வளர்த்தெடுத்த கல்லூரித்தாயையும் மறவாது, 70 ற்கும் மேற்பட்ட கனடா வாழ் கல்லூரியின் பழையமாணவர்கள் ஒன்று திரண்டு 15 வருடங்களாக கல்லூரியின் பெயரில் பழைய மாணவர் சங்கக் கிளையை நிறுவி கல்லூரி வளர்ச்சிக்கு தம்மால் ஆன பங்களிப்பை வழங்கி வருதல் மகத்தான சேவையாகும். அந்த வகையில் இவ்வருடமும் கல்லூரியில் தற்போது கற்றுக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக சப்பாத்து மற்றும் காலுறைகளை வழங்கி கற்றலுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அன்வகையில் மேலும் கல்லூரி வளர்ச்சிக்கு தங்களால் ஆன ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்கி கல்லூரியின் தன்னிகரற்ற பெருமையைக் காப்பீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.

திருமதி. வாசுகி தவபாலன்
அதிபர்.
யா/வைத்தீஸ்வராக் கல்லூரி.



J/VAIDYESHWARA COLLEGE - JAFFNA

MRS V.THAVAPALAN(Principal)
B.Sc.(Hons), M.Ed., M.Phil.
(SLPS-2)

T.P: 021 222 3322
Fax: 021 222 3322
E.mail: vaidyeshwara.college@gmail.com


09.02.2017.

தலைவர்/செயலாளர்/பொருளாளர்,
பழைய மாணவர் சங்கம்,
கனடாக் கிளை.

நன்றி நவிலல்

எமது கல்லூரியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சப்பாத்துகள் (281), காலுறைகள் (512) மற்றும் கோவைப்படுத்தல் டைகள் போன்றவற்றை இலவசமாக வழங்கி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தமைக்காக கல்லூரிச் சமூகத்தின் சார்பில் கனடா பழைய மாணவர் சங்கத்திற்கும், சங்க உறுப்பினர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எதிர்காலத்திலும் தங்களின் இத்தகைய சேவைகளை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


நன்றி.


Principal
J/Vaidyeshwara college அறிபர்
Jaffna. (திருமதி வாதவயாலன்)

Message from Chief Guest

Memories of my Life and Times in Three Continents (continued)

Part2 –Nigeria. The Stepping Stone to my Goal



Dr. Visvalingam Thillainathan,
Retired I.T Projects Manager, LFORD Ltd, UK

After resigning from the job in Sri Lanka to seek my fortunes in the continent of Africa, I had nearly two months to prepare for my travel to Nigeria. As the date of travel got closer, the thought of leaving home weighed heavily on me. There were moments when I found it emotionally difficult to cope with the thought of parting from my family; it wasn't like going to Colombo, which was the furthest I had ever lived away from home. Except for short periods of my hostel stay at Jaffna Hindu College and my undergraduate days in Colombo, I had always lived at home with my parents and siblings, and quite soon I had to go away from all of them. I was going to a new country; in fact I was going to a new continent!

While being wrenched with these emotions, I had to accept the pain of leaving my family as the price to pay to achieve my goal. I couldn't see any other way to earn some 'convertible currency' to enable me to pay for my education in the UK. As one of the perks of my job in Nigeria there was the provision of an expense paid home leave of about two months after every two years, so I tried to console everyone in the family that my absence from home is not going to be all that long or as bad as we all imagined at first.

It soon became apparent to me that the move to Nigeria wasn't going to be easy or painless as I assumed initially; it took nearly two months to get the work permit and the air ticket to go to Nigeria. While waiting in Colombo for the arrival of travel documents I got news of political turmoil brewing up in Nigeria; the Eastern State of Nigeria was clamouring for secession from the Federation. It was obvious that if Eastern Nigeria declared secession there will be retaliation from the Federation and the possibility of civil war breaking out. The news coming out of the Middle East was also not very encouraging as it was widely rumoured that the Egyptian President Colonel Nasser was planning to

close the straits of Tiran to Israeli shipping. The speculation was that Israelis would retaliate with punitive air strikes on Egypt and other Arab countries if they were denied access to the straits. If there was war between the Israelis and Arabs there would certainly be serious disruptions to flights passing through the Middle East. My flight to Nigeria had to transit through either Cairo or Beirut, both of which were prime targets for Israeli air strikes. There was nothing I could do but hope and pray that none of these happened and to my relief nothing happened until I got to Nigeria!

The travel documents from Nigeria arrived in early May 1967 and I approached the travel agents Thomas Cook in Colombo to handle my travel arrangements to Nigeria. There were no international flights operating from Sri Lanka at that time; the shortest, and probably the quickest, way I could get to Nigeria from Sri Lanka was to take a flight from Ratmalana to Bombay by Air Ceylon, and from Bombay to Cairo by Air India, and from Cairo to Enugu in Eastern Nigeria by United Arab Air. The nearest international airport to Onitsha, where I was going to teach, was Enugu, the regional capital city of Eastern Nigeria. My itinerary had two scheduled stopovers of one day each in Bombay and Cairo. The last leg of the flight had a scheduled stop at my intended destination Enugu airport before going onto Lagos, the capital city of Nigeria.

The accommodation and the transport to and from the hotels to the airports at Bombay and Cairo were borne by the 'onward' airlines. I took advantage of the free stopovers provided by the airlines and, through the travel agent in Colombo, extended the stopovers to two days in each place paying only the hotel accommodation for the extra day; this gave me enough time to do some sightseeing both in Bombay and Cairo.

I got confirmation from the Indian High Commission in Colombo that I didn't need a visa to India, but the Egyptian Embassy asked me to fill in a lengthy application form (nearly 20 pages long!) and wait for two weeks to issue their tourist visa. I also collected some tourist information about Bombay and Cairo from their embassies and prepared a 'wish list' of the sites to see in both places. My top two sites for Bombay sightseeing were the Fruit Market and the 'Parsee Colony', and the top two for Cairo sightseeing were the Pyramids and the Cairo Museum.

When I landed at Santa Cruz airport in Bombay one of the Air India customer service representative was waiting for me and drove me to the hotel. The 'Floor Manager' of the hotel I stayed in Bombay was a 'Southerner' from Kerala and he seemed quite friendly, so I had a chat with him and found out that the fruit market was only a short walk from the hotel. Later that afternoon I went there; it was a feast to the eyes as there were all sorts of fruits, some I had never seen or even heard of before! I bought a few to eat in my room. The hotel receptionist helped me to book a guided tour of Bombay for the following day; the tour included visit to Bombay Central Market, the Indian version of the Hanging Gardens, Victoria Park, the Parsee Colony and the Parsee Cemetery which is euphemistically referred to as the 'Tower of Silence'! The Parsees are a dwindling community of Zoroastrians, who originally migrated to India from Persia and settled in Bombay; they controlled many major business enterprises in India and quite a few abroad. The Zoroastrians regard all three 'elements' (earth, fire and sky) as sacred and therefore they do not bury or cremate their dead; instead they leave the corpses in the Tower of Silence for the vultures to scavenge them.

Everything in Bombay, the businesses, the hotels, the traffic etc., appeared to be gross on a breath-taking scale. What struck me most was the affluence of the privileged few who frequented the hotels in their chauffer driven limousines and the arrogant manner of their behaviour, and in contrast the poverty and deprivation of the poor who were sleeping rough on the pavements not very far away from the hotels.

The second leg of my journey was the intercontinental flight from Bombay to Cairo. I left the hotel in Bombay in the early hours of Friday 2nd of June 1967 to Santa Cruz airport by a taxi arranged by the airlines and boarded an Air India flight transiting via Cairo.

There was heavy security presence at Cairo airport and it

took a fairly long time to get through immigration and the customs. However, once out of the airport, everyone seemed friendly and helpful. Through the hotel reception I arranged a tour of Cairo including visits to the museum and the pyramids. I was at Cairo for two days and it was very obvious that Egypt was on war footing. During the day time I could see the Egyptian Air Force taking to the skies in their roaring MIGs, and at nights black out everywhere. We had to have our dinner at the hotel in candle light and use oil lamps and torches in the rooms. The MISR airline taxi came to pick me up from the hotel and I left Cairo in the afternoon of 4th June 1967 on a flight bound for Kano, Enugu and Lagos in Nigeria.

During our flight from Cairo to Nigeria we got the news that the eastern part of Nigeria (it was named Biafra after the secession) had seceded from the Federation of Nigeria. The new military government of Biafra had closed all the international airports in Eastern Nigeria so our flight had to be diverted from Kano to Lagos skipping Enugu. The news of this unplanned change in the flight route came on as a bit of a worry to me as I hadn't arranged anyone to meet me at Lagos airport or booked any overnight accommodation at Lagos. More worrying for me was the thought of how I was going to make the journey from Lagos to Onitsha in Eastern Nigeria as I didn't know anything about the Nigerian local transport systems. However, as I emerged from the immigration hall at Lagos airport one of the airport staff came over to me and asked for my name and, on confirmation of my name, told me that a priest was waiting outside to meet me; it was a great relief when I found a catholic priest from the archbishop's office and another person waiting for me. They arranged overnight accommodation for me at one of the hotels close to Lagos airport and also advised me on the best way to get to Onitsha from Lagos.

While at the hotel in Lagos I heard the news that there was a 'blitz' on Egypt and their Arab Allies by the Israeli Air Force. Egyptian Air Force was decimated, Cairo airport was put out of action as the airport traffic control tower was completely destroyed and the runway was damaged partially. All this happened a few hours after our flight left Cairo airport!! It was Providence that saved me from the Israeli blitz by the 'skin of my teeth'; I thanked the almighty for saving me from being marooned in Cairo.

I travelled by road from the hotel in Lagos to Ibadan in the West, from Ibadan by the local flight to Asaba in the Mid-West, and from Asaba to Onitsha in the East by ferry

across the river Niger. Finally I got to Onitsha, and started my new job as a maths/physics teacher at QRC, teaching students taking the West African School Certificate Exams at Higher Level, roughly the Sri Lankan equivalent of HSC exams. The civil war between the seceded Biafra and Nigeria intensified and after a few months all foreigners in Biafra were expatriated to Lagos; most of the expatriate teachers, including me, found jobs in other parts of Nigeria. After a short teaching stint in Western Nigeria I moved up North and got a job as an Education Officer in one of the state schools in the Northern State of Nigeria.

Life in Nigeria, except for some of the minor 'hiccups', was very rewarding. I had the opportunity to meet people of almost all nationalities, professionals from all walks of life and background. There were some remarkable people I met during my stay in Nigeria. I certainly wouldn't have had this opportunity if I had remained in Sri Lanka, no matter what job I did! This exposure opened my vista and was a great help in moulding my outlook in life. There was, of course, the added benefit of being able to remit money every month into my account with a British bank, which was the main reason for me to take up employment in Nigeria.

Some of the restrictions, such as the ban on travel across the borders of Nigeria to the neighbouring countries that were imposed soon after the secession of Biafra, were relaxed and life returned to normal after about a year. All the countries surrounding Nigeria were French colonies, and therefore French was their language of administration, but only the 'elite' spoke French in these countries. However, if you could converse in 'Pidgin English' it would be quite easy to communicate with the local population in the bordering villages. During the long vacations, some of my friends and I would get together and go on fishing trips to Lake Chad, which was on the North East border of Nigeria; occasionally we also went to Niger Republic, which was on the northern border of Nigeria, to visit the legendary Maradi market in one of the Saharan oasis. ✍️

When I came to know that Timbuktu, which I had assumed to be a fictional mythical place, is actually a popular trading post in the Republic of Mali, and is only a few hundred miles away into the Saharan desert from the northern border of Nigeria. I was very keen on driving up to that place, but sadly, abandoned that thought as I was strongly advised against it because of the unpredictable deadly sand storms and the possibility of getting stranded in the Sahara desert.

All the while in Nigeria I never lost sight of my goal. I continued with the student membership of the Institution of Electrical Engineers, and through their publications, kept well informed of what was happening in the electrical engineering profession. I also had with me all the physics and maths notes from my university course and revised them whenever I had free time; which of course I had a fair amount. It was during this time that all major professional engineering institutions in the UK re-modelled their membership and exam structure. A common structure of examinations, CEI parts 1 and 2, replaced the separate parts 1, 2 and 3 of all the major professional engineering institutions; several new subjects were introduced and some subjects were made compulsory for all engineering disciplines. CEI Part2 replaced the old Part3 examination.

During one of my holidays I travelled to the UK and visited the Institution of Electrical Engineers office in London and, by pre-arrangement, met with the liaison officer for overseas members. The reception I got when I arrived there was very pleasant; I found the liaison officer was not only amiable, but to my surprise, went out his way to help me, arranging free access to their library and their restaurant during my stay in London. He also offered to send me 'model' exam papers for the new CEI Part2, and a list of the accredited colleges conducting CEI Part2 course. This was a great help for me when planning my move from Nigeria to the UK.

By mid-1971 I was confident that I had enough funds saved in the UK to do the CEI Part2 course. Although I still had another 'tour of duty' in my contract of employment, I opted to terminate the contract giving 3 months' notice. The Nigerian civil servant who dealt with my case was a fairly senior person in the Ministry of Education. I had met him previously on a few occasions when I worked on curriculum development, laboratory planning, student recruitment etc., and I got on very well with him. He was actually surprised when I told him about my intention to resign, but became supportive when I told him the reason for my resignation. When all the paperwork regarding my resignation was finalised I was pleasantly surprised to find that my return air ticket was routed via London to Colombo, instead of straight to Colombo, saving me some money. I assumed it was a gesture of goodwill and a 'parting gift' to me from the staff-officer!

Thank you and Good Bye Africa, Hello Europe!! I left Nigeria on 31 August 1971.

Part 3 ñ UK. In Search of Light at the end of the Tunnel!

I had enough time to prepare for my move from Nigeria to England; unlike my experience of the move from Sri Lanka to Nigeria this was a fairly smooth transition. As I had already been to the UK there weren't any surprises waiting for me when I finally arrived in London. I got enrolled at the South Bank Polytechnic in London, one of the accredited CEI Part2 course providers which were recommended as the best College for professional electrical engineering courses. I had also arranged lodging at the International Student House in Woolwich, which was on the southern outskirts of Greater London.

The CEI part2 course started in early September 1971; we were lucky to have had some of the best lecturers in the field teaching us. There were only 2 graduates in the course, myself, and oddly enough, another Sri Lankan; all the other students had Higher National Diploma. Most of the students were British in their early twenties and all students had some work experience in the engineering field except me. I was a 'born again' student after nearly 10 years as a teacher and very soon I found myself 'firing on all cylinders'; to my surprise I felt that I had more energy than when I was an undergraduate student all those years ago! Although most of the CEI Part2 subjects were new compared to the old IEE Part3 course, I was able to cope as I had sight of the syllabus and model exam papers which I practised while I was in Nigeria. There were two new subjects in particular, Control Systems and Computer Engineering, which I found quite interesting and I consistently did well in these two subjects during the course assignments.

I also found Mathematics quite easy, as I already had a good grounding in it through my university degree course in Sri Lanka. Some of the students in our batch knew that I was good in maths and sought my help for maths tutorials. I felt quite honoured when the mathematics tutor asked me on a few occasions to take the tutorials for the class, while he sat at the back of the class smoking his pipe! The only subject which I found 'alien' was Engineer in Society which, at best, was a struggle for me as it required knowledge of British Trade Unions, British Employment Laws, Health and Safety at work etc.

The CEI Part2 course finished by the end of April 1972 and the exams were held in the following month. The few moments after I had done the last paper felt like a dream; when it finally sunk in that I had completed the

course and the exam, I was quite relieved. I was confident that I had done reasonably well in all subjects, except Engineer in Society. As I expected the exam results came in August and I got through all except Engineer in Society, which I re-took later in September and completed CEI Part2. After the completion of CEI Part2 I got the confirmation letter from the Institution of Electrical Engineers that I had fulfilled all the educational requirements for the Associate Membership of the Institution.

My mission was over; it was indeed the end of the tunnel!

The Epilogue

"You are never too old to set a new goal or dream a new dream" – C.S. Lewis

Soon after the CEI Part2 exams I decided to return to Sri Lanka without waiting for the results; it was the same feeling of homesickness I had all those years ago after my first degree exams! I was also very conscious that every extra day I stayed in London was a substantial drain on my hard earned savings; it was a key factor influencing my decision to return to Sri Lanka as soon as possible.

However, realising that I have accomplished what I had come to do in the UK, it seemed to me that the next sensible step should be to give some thought to my future career. I should do as much as possible of the preliminary work for getting a job before I left London. If I were to apply for jobs, no matter whether in the UK or elsewhere, there would certainly be an academic referee required, so I decided to approach the Head of the Electronics Department of South Bank Polytechnic, who was also our Computer Engineering lecturer and the Tutor responsible for the administration of CEI courses. I knew that he had 'taken a shine' to me during the course because of my performance. I thought he would be the best person to be my referee, so I made an appointment to see him and ask his permission to be my academic referee.

A few minutes into our meeting, before I could even bring up the subject of academic reference, he asked me, totally out of the blue, whether I had thought about doing a post-graduate degree. I was taken by surprise as I wasn't expecting this question and looked at him puzzled, trying to comprehend what he said. Finally when it sunk in I hesitated a bit not knowing what to say in response. The main problem I had on any further study was financial, I did not budget for the expense of

any further studies; my savings in the UK certainly wouldn't be enough. I told him that my entire plans up to that time was for completing the CEI Part2 course and get a job, after that I had no other plans, nor did I budget for the expense of any further studies. Furthermore I wasn't even sure that I was capable of doing a post-graduate course. He reassured me that he was quite impressed with my performance in the course and had "marked me down as a postgraduate material". He advised me to think it over and see him again if I was interested. I took his advice and arranged to meet him again the following week to discuss it further.

I had nearly a week to think about it and during this time I talked to some of the post graduate students in my hostel. I also talked to the Careers Advice Officer at South Bank Polytechnic who directed me to the post graduate prospectuses available in their library. It didn't take me long to decide on the discipline; I chose Control Engineering but I couldn't decide on the university. As arranged I met up with the Head of Electronic Department of South Bank Polytechnic, and on his advice, chose Bradford University as it had a good reputation for Control Systems research. He also arranged an interview for me with Prof Mylroi, the Head of Control Engineering Department at Bradford University.

I visited Bradford University the following week and met with Prof Mylroi, and after our meeting I was offered a place in their MSc course; the recommendation of Prof Mylroi helped me to get a substantial reduction in the course fees. After completing the MSc course the university offered me a grant to do Ph. D in Management Control Systems. Subsequently I worked as a Research Assistant in the System Dynamics Department of Bradford University for 2 years.

I left Bradford University to work for ILFORD Ltd, a photographic products manufacturing company in the UK, as Systems Engineer. ILFORD Ltd was subsequently bought by International Paper, an American Company, and I was appointed as a Project Manager in their European I.T Centre. After nearly 25 years of service with ILFORD and International Paper I opted for early retirement by the end of 2001.

Since my retirement I have been a voluntary worker with Oxfam UK (Oxfam is a NGO whose mission is eradication of poverty in the world). I enjoy my work with Oxfam and it takes priority over everything else I do now.

Best wishes to

**Jaffna Vaidyeshwara College
Old Student Association - Canada**

From

**The Law Office Of Yaso Sinnadurai
2100 Ellesmere Rd, Toronto, ON, M1H 3B7
Tel:- 416-265-3456**

RAMSON

AUTO COLLISION



www.ramson.ca

- ▶ All Insurance Companies Approved
- ▶ Complete Auto Body
- ▶ Paint Less Dent Repair
- ▶ Collision Repair
- ▶ Custom Car Kits & Paint
- ▶ Tinting & Detailing
- ▶ Sound & Security

Tel: 905.201.1919


Dir: 416.893.2783

21-156 Bullock Dr.
Markham, ON. L3P 1W2

ramsonauto@gmail.com

24/7 TOWING & RENTAL SERVICES PROVIDED!

Guest of Honour's Message



1969

1974

1979

2015

Dear Colleagues and Friends,

I am writing this note to express my gratitude for giving me the opportunity to present myself in the OSA Vaidyeshwara College, Toronto meeting and I am happy and honoured to be invited to participate in this 15th Annual Meeting, 2017. Furthermore, I would like to express my sincere thanks to Mr. Sambunathan, who kept me informed of all the progress and the organisation of the event, as well as his support in convincing me to attend this annual meeting.

This association initiated in 2002 by old students who had in mind to promote and bring together the old students of Vaidyeshwara College, as well as to help the college, which today has paved a chance for me to participate in the 15th annual meeting. I am so excited to meet so many of my classmates whom I have not seen for nearly five decades. In addition, it gives me a great pleasure that Dr. V. Thillainathan will be the chief guest in this 15th annual meeting. I had the opportunity to be his student at Vaidyeshwara (physics) and then became a family friend during the days my family and I spent at Manchester where I did my Ph.D and my wife did her MSc in Machine Translation and our children went to St. Mary's Ward in Sale.

I am honored to participate at this reunion of Vaidyeshwara College Old Students Association. I recall with fond memories my time at the College, of the teaching excellence of my teachers, school-intellectual excellence, sports, extra-curricular

activities (science union, students' union, Tamil student's union, school prefect) and the opportunity to launch into University education and my professional and academic career and the peers who stood in front of the administration of the college, the principal Mr. Ambikaipakan and Vice-principal Mr. C. Vairamuthu. I am looking forward to participating and meet most of the past students of Vaidyeshwara Vidyalayam who live in Canada or are participating in the event.

Paul Merton said, "My school days were the happiest days of my life; which should give you some indication of the misery I've endured over the past thirty-five years."

Emo Philip, said "You don't appreciate a lot of stuff in school until you get older. Little things like being spanked every day by a teacher: Stuff you pay good money for in later life."

They reflect my feeling about my school days but not my later years I spent in Manchester and Brazil, even though far from what Paul Morten said, that I never endured any misery since I left the College till my present-day life. What I learned in my school days, these are the words come into my mind today, where I achieved professional and academic recognition in my life.

It is a pity that in today's world, the Governments in our countries do not believe in punishments (caning), teachers calling attention of the students,

etc., as the teachers are afraid of the students, even can be prosecuted by the parents for ill treatment and so on. What a world we have become.

I always tell my students in my lectures, either in the undergraduate or postgraduate level, the stories what my teachers used to tell us to explain, even difficult things to be grasped so quickly, which also helps me to check on whether they understood what I was talking about. The professor is there to show the way and the students' duty is to grasp the opportunity given, which I did in my life.

My family and I wish the organizing committee members of the OSA for a successful 15th annual meeting with flying colours.

We do not meet people by accident, they are meant

to cross our path for a reason. Everyone who comes into our life is either a blessing or a lesson.

STRENGTH GROWS WHEN WE DARE...
UNITY GROWS WHEN WE PAIR...
LOVE GROWS WHEN WE SHARE...
RELATIONSHIP GROWS WHEN WE CARE AND SHARE...

Dr. Rasiah Ladchumananandasivam,

BSc., MSc., P.G. Dip Tech., PhD., AUMIST., CText FTI., CCol FSDC., FRSA, SD AATCC.

Full Professor, Postgraduate Programme in Mechanical Engineering (non-metals)

Natal - RN, Brazil. (rasiah@ufrnet.br / rlsivam@gmail.com)





DEVADAS LAW

PROFESSIONAL CORPORATION

What if your Lawyer is also an Accountant?

- Tax Law
- HST - New Housing Rebate and Residential Rental Property Rebate Claims
- Appeals to CRA / Tax Court of Canada
- CRA Questionnaires / CRA Audits
- Tax planning for businesses and individuals
- Business law - Incorporations / Purchase, Sale & Lease
- Employment Law - Termination / Dismissal Claims
- Estate Planning and Last Wills



Vinayagamorthy Devadas CPA, CMA, MBA
Barrister & Solicitor

devadas@vdlaw.ca



- Real Estate - Residential / Commercial - Purchase, Sale & Refinancing
- Family law - Divorce / Separation / Custody & Support
- Immigration - Sponsorship / Super Visa / Work Permits
- Power of Attorney, Affidavits, Statutory declaration
- Notarization & Commissioning

Vasuki Devadas
Barrister, Solicitor & Notary Public

vasuki@vdlaw.ca

DROP IN FOR A FREE 30 MINUTE INITIAL CONSULTATION
Evenings & weekends consultation by appointments

Devadas Law Professional Corporation
LAW with ACCOUNTability

1415 Kennedy Road, Unit 3 | Toronto, Ontario | M1P 2L6
Next to RBC @ Kennedy & Ellesmere

Tel: (416) 266-1234 | Fax: (416) 266-2000
www.vdlaw.ca

Contacting us should be easy as 1,2,3,4 Just remember "266"

THE PASSIONATE TEACHER

LATE MR. VAITHYALINGAM RAMAKRISHNA

Recently I commenced to travel back in history for 63 years. I arrived in the year 1954 at Vaidyeshwara in grade 3. Ramakrishna master was our class teacher & took Arithmetic & Tamil.

His mission for teaching the subjects was to create an in-depth interest for the subject in the students. He strongly believed that when the students developed the interest in the subject in their young age, they would do well in the subject in the later years.

I can still remember the pain he took in training us with numbers. He trained us to write the numbers very clearly as if they were printed. We had to print the numbers from 1 to 1000 and write them in words as well. He had a metallic and vibrant voice which attracted the students and hold their complete attention towards him. He trained us in addition, subtraction, multiplication and division. Those days we had to memorise the multiplication tables. Our brains were the calculators. There were no electronic gadgets in those days. He harnessed our interest in the numbers by introducing games and role playing among the students. He emphasised the importance of numbers in real life in our young age.

He continued to be our Arithmetic teacher in grade 4 and 5. We had N P T A [Northern Province Teacher's Association] exam in grade 5 which is a common qualifying exam for all the schools in the Northern province. More than half the class scored distinction in N P T A exam held in 1956. Of course, the credit goes to Ramakrishna master for the great success of the students in N P T A exam.

After take over of all schools by the government, the teachers were transferred between schools all over the island. Mr. Ramakrishna was transferred to school in Kandy in 1964. My association with him started again during the time I was at the Engineering Faculty at Peradeniya. My father had arrangements with Ramakrishna master to give me money for my monthly

expenses at Peradeniya and he settled him in Jaffna. Those days the teachers pay day was 20th of the month. Master advised me to meet him on the 20th evening at his home in Kandy. If for some reason, I didn't go to him on the 20th he came to my residence in the University and gave me the money. He was nick named by my friends as "SAM'S MOBILE BANK". He was teaching in Kandy till 1975.

Although he was offered a Head Teacher position to an upcountry school by the education Dept., he refused that position and served as a teacher at Sanmarkka English School at Perumal Kovilady, Jaffna. He then served as an assistant to the Inspector of schools in Nallur division for 16 years and then retired from service.

His activity was not only limited to the class rooms. He was a very active social worker too. He served his community as Secretary of Perumal Kovil Committee and as Secretary of Yarl Rasika Ranjana Saba, Jaffna and performed great service.

-2-

He is blessed with four sons and two daughters and all of them are doing well in life. One of his sons is Mr. Chandrakumar who is an accountant in Canada and serve as the Auditor for our association.

Both master and his wife were sponsored by their children to Canada. After living here in Canada for couple of months, they felt they could do better service to their community back home and returned to Sri Lanka.

After great service as teacher and community worker, he breathed his last at the age of 79 years to rest in peace at the lotus feet of Lord Perumal.


V. Sambunathan

Rtd. Chief Engineer

Road Development Authority, Sri Lanka.

747 AUTOPARTS

The Right Price; The Right Choice



Our New Branch in

SCARBOROUGH



COMING

SOON

Contact us:

Tel: 905-471-4447

Unit 5, 7025 Markham Road,
Markham, ON, L3P 0C2.

Tel: 416-285-4447

2300 Lawrence Ave E,
Scarborough, ON, M1P 2R2.

Tel: 905-294-5773

15 Heritage Rd #14,
Markham, ON L3P 1M3.

**NEW BRANCHES
PICKERING & BRAMPTON**

**யாழ் வைத்தீஸ்வராக் கல்வாரி
பழைய மாணவர் சங்கம் ~ கனடா
செயற்படுத்தப்பட்ட அறிக்கையும்
எதிர்காலத் திட்டங்களும் 2008~2017**



1. புலமைப் பரிசில் திட்டம் - கல்விப் பொதுத் தராதரம் (சாதாரணம்)-G.C.E.(O/L) - வருடம் 2008 - \$1200.00 (Rs.120,000.00)

கல்விப் பொதுத் தராதரம் (சாதாரணம்) பரீட்சையில் அதி உன்னத சித்தி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி அவர்களை மேலும் கல்வியில் நல்ல பெறுபேறுகளை எய்த வழிசெய்தல். இதன் மூலம் பன்னிரண்டு மாணவர்கள் பயன் பெற்றனர். இப்பங்களிப்பானது சங்க உறுப்பினர்களால் வழங்கப்பட்டது என்பது மிகப் பெருமைக்குரிய விடயம்.

அதி உன்னத பெறுபேறுகளைப் பெற்ற மாணவருக்கு விருது வழங்கல் G.C.E.(O/L):

வருடம் 2011- \$87.82 (Rs.10,000.00)

வருடம் 2012- \$91.00 (Rs.10,000.00)

இதற்கான விருதை இரு மாணவர்கள் இரு வருடங்களில் பெற்றார்கள்.

2. உதவி மானியத் திட்டம் - கல்விப் பொதுத் தராதரம் (உயர்தரம்)
G.C.E.(A/L) - வருடம் 2011- \$2000.00 (Rs.249,000.00)

இத் திட்டத்தின் மூலமாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இருபது (20) மாணவர்களுக்கு தலா நூறு டாலர்கள் (\$100.00) வழங்கப்பட்டது.

3. தாய் தந்தையர் அற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கல்:

இத் திட்டத்தினூடாக வருடா வருடம் பின்வரும் மாணவர்கள் இவ் உதவித் தொகையை பெற்றனர்.

(a) 2011 - \$2000.00 33 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

(b) 2013 - \$5640.00 47 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

(c) 2016 - \$1260.00 09 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

(d) 2017- \$1307.31 14 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மொத்தத்தொகை 2011 தை மாதம் முதல் 2017 வைகாசி மாதம் வரை வழங்கப்பட்ட தொகை \$10,207.31

4. காலணிகள் மற்றும் காலணிகள் வழங்கல்:

வருடம் 2017 தை மாதம் - \$3100.00 (Rs.360,365.00)

2016 மார்கழி மாதம் நிதி திரட்டலுக்காக திரையிடப்பட்ட படக் காட்சி மூலம் பெறப்பட்ட பணத்தொகையில் பாடசாலையில் கல்வி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் காலணிகளும், காலணிகளும் வழங்கப்பட்டு மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது.

5. 2013ம் வருடம் யாழ் வைத்தீஸ்வராக் கல்வாரியின் நூற்றாண்டு விழா மலர் (100th Anniversary- souvenir) வெளியீட்டுக்கும் மற்றும் கணினிகள் வாங்குவதற்கும் \$3000.00 அன்பளிப்பு செய்யப்பட்டது.

6. கல்லூரியின் சிறிய தேவைகளுக்கு உதவி வழங்கல்:

- (a) 2011 - இல்ல விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிக்கோப்பைகள் வழங்கியமை \$305.01 (Rs.35,000.00)
- (b) 2011 - அரசியல் விஞ்ஞானம் (Political Science) கற்பிக்கும் ஆசிரியர் சம்பளம், பாடசாலைச் சிற்றாழியர் (Peon) வேதனம் \$470.00
- (c) 2013 - இணைய சேவை (Internet connection for school) \$200.00
- (d) 2014 - தொலைபேசி அன்பளிப்பு (Magicjet Phone) \$182.04
- (e) 2017 - புகைப்பட கருவி (Camera) அன்பளிப்பு \$432.50

7. கல்லூரியின் அலுவலகத்தில் கடமையாற்ற முகாமைத்துவ உதவியாளர் நியமனம் (Management Trainee): ஒருவருட கால வேதனம் (2017 - 2018) \$1100.00 (Rs.120,000)

கல்லூரியின் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் தெரிவானது இக்கல்லூரியில் படித்த பழைய மாணவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் எமது பழைய மாணவர் திரு. K.ஜெயரட்ணம் (Rtd.Principal,J/Kokuvil Technical College) அவரது சிபாரிசின் பேரில் அம் மாணவருக்கு கணினி அறிவை (Information Technology) மேலும் வலுப்படுத்த திரு.V.K.விக்கினேஸ்வரன் (Director of IISS, City Campus,Jaffna) இலவச கற்பித்தல் சேவையை வழங்க முன் வந்துள்ளார்.

8. வருடாந்தப் பரிசளிப்பு விழா (Annual Prize Giving) ~ வருடம் 2017

கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாக பரிசளிப்பு விழா நடைபெறவில்லை. இவ் மூன்று வருடகால (2014,2015&2016) பரிசில்களை ஒன்றாக வழங்க தற்போதைய புதிய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அதனை எமது சங்கம் (JVC - Canada) நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதற்கான பணத்தொகை Rs.250,000.00 ஆகும்.


குறிப்பு : இந்த நிகழ்ச்சியானது இவ்வருடம் June ,2017 நடைபெறவுள்ளது.

எதிர்காலத் திட்டங்கள்:

- (a) அறக்கட்டளை நிதியம் (Trust Fund).
- (b) பரிசளிப்பு விழாவின் போது ஆசிரியர்கள் பணிபோற்றல் நிகழ்ச்சி.
- (c) பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேன்மைப்படுத்தும் செயல்பாடுகள் (பரிகார கற்பித்தல் ~ Coaching)

தயாரித்தவர்:

Mrs. Sriranganayaky Srisatgurunathan
Treasurer J/OSA-Canada



வைத்தீஸ்வரா கல்லூரியில் மீண்டும் ஒரு முறை கால் பதித்த போது ஏற்பட்ட பசுமையான உணர்வுகள்

பத்தொன்பது வருடங்களின் பின்பு 2010ம் ஆண்டு என் குடும்பத்துடன் என் கல்லூரிக்கு மீண்டும் செல்லும் அற்புதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கல்லூரியில் பல மாறுதல்கள்... முதல் மாறுதல் மாணவனாய் சென்ற நான் அன்று பழைய மாணவனாய் அறிமுகம் செய்து கொண்டு உள்ளே சென்றேன். கல்லூரியின் படிக்கட்டுகளில் முன் நோக்கி ஏறினேன் என் கல்லூரி நாட்கள் என்னை பின்னோக்கி அழைத்தது. படிக்கட்டின் படிகளில் அமர்ந்து அரட்டை அடித்தது மாணவிகளை வம்பிழுத்ததாய் பல ஞாபங்கள் என்னுள் பசுமையாய் தோன்றியது. தனிமை உணர்ந்ததில்லை நான் ஆனால் அன்று உணர்ந்தேன் என்னுடன் கல்வி பயின்ற நண்பர்கள் இல்லாத கல்லூரியில் நான் மட்டும் நடந்த போது. என் கண்கள் தேடிச் சென்றது எங்களது வகுப்பறையை. உள்ளே சென்று என் இருப்பிடத்தை பார்த்த போது என்னை வரவேற்று ஆனந்த கண்ணீர் சிந்துவது போல் உணர்ந்தேன். மௌனமொழி பேசி எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது நீ மட்டும் தான் வந்தாயா என்று. இதயம் கனத்து என்னை அறியாமல் ஓர் வலி என்னுள் தோன்றியது. என் சந்தோஷத்தை மட்டுமே பார்த்த என் இருப்பிடம் அன்று என் சோகத்தையும் பார்த்தது.

நாங்கள் திரிந்த இடங்களில் நான் மட்டும் நின்று சற்று நேரம் கல்லூரி நாட்களை மீண்டும் வாழ்ந்து பார்த்தேன். பழகிய நெஞ்சங்கள்! பிரிகின்ற நேரங்கள்! நெஞ்சத்தின் எண்ணத்தில் எண்ணற்ற பாரங்கள்! இன்னும் எத்தனை நினைவுகள்... எட்டுமணி நேரம் வீட்டை விட்டு பிரிந்தோம், நண்பர் கூட்டம் கை கொடுக்க வருந்தும் நெஞ்சங்கள் மகிழ்ந்ததும், சில மணி நேரம் படிப்பு! பல மணி நேரம் துடிப்பு! அழகான கோவ நடிப்பு! அந்த வாழ்க்கையில் எத்தனை மிடுக்கு! மீண்டும் மீண்டும் சேர்கையில் எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம். கரும்பான நட்பு! குறும்பான காலம்! கலங்காத நினைவுகள்! சந்தித்த இடங்கள்! நடந்திட்ட தடங்கள் சுவடாய் அமையும் எதிர் காலத்தில் என எண்ணிக்கொண்டேன்.

மீண்டும் விவேகானந்தா மண்டபத்திற்குள் நுழைந்தேன். அங்கு மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜா பெருமான் என்னைப் பார்த்து மீண்டும் வந்துவிட்டாயா எனது சேவகனே! என்று கேட்பது போல் உணர்ந்தேன். பண்ணிசை பாடும் நேரம் வந்தது. மாணவ மாணவிகள் பண்ணிசை இசைக்க என்னை அறியாமல் என் உணர்வுகள் என்னை பதினைந்து வயது சிறுவனாக மாற்றியது. அவர்களுடன் சேர்ந்து நானும் பண்ணிசை இசைத்தேன் அது மட்டும் அல்லாமல் கல்லூரி கீதமும் இசைக்கும் பாக்கியமும் கிடைத்தது. அனைத்து மாணவர் மாணவிகளுடனும் மற்றும் கல்வி புகட்டும் ஆசான்களுடனும் சிற்றுண்டியுடன் தேனீரும் அருந்தி மகிழ்ந்தேன். அன்று என் கல்வித் தாயுடன் எனைப்பெற்ற தாயும் ஓர் இடத்தில் சங்கமமானது கண்டு பெரும் ஆனந்தம் கொண்டேன்.

நான் கல்லூரியில் இருந்து விடைபெற்று புறப்படும் நேரம் வந்தது. கல்லூரியை ஏற இறங்க பார்த்து விட்டு பெரு மூச்சு விட்டபடி திரும்பி நடந்தேன். என் உடல் மட்டுமே திரும்பி நடந்தது என் நினைவுகள் அனைத்துமே எங்கள் கல்லூரியை சுற்றித் திரிந்தபடி மீண்டும் கிடைக்காதா இந்த இனிமையான நிமிடங்கள் மீண்டும் கிடைக்காதா என ஏங்கிய வண்ணம் அங்கிருந்து விடைபெற்றேன்.

அன்பான பழைய மாணவர்களே! நம் வாழ்வில் மிக இனிமையான தருணமாக இருந்த கல்லூரி நாட்களை மீட்டுப் பார்ப்பதற்கு நீங்களும் ஒரு முறை கல்லூரிக்குச் சென்று வாருங்கள். நான் கொண்ட உணர்வுகளை நீங்களும் அடையவேண்டும் என மன நிறைவேடு கூறிக்கொண்டு என் நினைவலைகளை முடித்துக்கொள்கின்றேன்.

நன்றி

அன்புடன்:

பழைய மாணவன்

கோ. கண்ணன் - கனடா

கல்விகற்ற காலம் 1986 - 1991



REAL MORTGAGE ASSOCIATES

License #10464




- 1) Home Purchase.
- 2) Debt Consolidation.
- 3) 2nd Mortgage (up to 95% LTV).
- 4) Home Equity line of Credit.
- 5) Home Equity Take out.

Thayan Karunamoorthy

Mortgage Agent

Lic : M134001068

Mobile : (416) 508 -9552



2006 Real Mortgage Associates | 578 Upper James Street
| Hamilton, Ontario | L9C 2Y6 Licence # 10464 |

QUALITY SERVICE WITH PROVEN RESULTS



KING'S QUAY REAL ESTATE INC.,
BROKERAGE*

905.940.3428

**THABESH
KARUNAMOORTHY**

SELES REPRESENTATIVE


CELL : 647.891.2034

WWW.TKTHEREALTOR.COM

BUY / SELL / LEASE



**Our best wishes to
J/Vaidyeshwara College OSA- Canada**



REMINISCING THE TRAIN OF THOUGHTS

by

Mr.A.Muthukrishnan

Trains, undoubtedly everyone would have had the opportunity of train travel in some part of the world. I am sure that a journey, is by no means, less than a pleasurable one, not to mention the absolute scenic beauty that we all enjoy, and making new friends during such trips. Railways and Trains connected all four corners of each country with their network. How about the music the wheels and tracks make during high speeds? It used to be all rhythm and music to the musically minded people like me, though hard on the ears, but still enjoyable. The best gift the British left for us, Srilankans (after



plundering all the treasures of the land during their long reign) is a beautiful Railway Infrastructure. Started with Steam engines, and later followed by fast Diesel engine trains as technology advanced, it was really a breath-taking sight as they sped. Canada donated 12 Diesel engines in the 1950s, each of them named after the 12 Canadian provinces and territories. Certainly, it was very pleasant to see and travel in them - "Yarl Devi, Uda Rata Menike and Ruhunu Kumari" to name a few. Now let me share a few fascinating events that took

place during my travel experiences by Train.

Contest Run: My first story starts from Vaidyeshwara College. I used to lead the daily morning prayers at school, with "Namashivaya Vazhha", sixteen lines of it every day and ninety-five lines on Fridays. I also sang in a school concert trained by Mr.Param Thillairajah, who was a great Carnatic Musician of our times. That made me a small star and I was selected by the School to participate in a "Venbha Vasippu" competition conducted by Radio Ceylon, Colombo. I was so thrilled to go by Train to Colombo to take part in the contest. Accordingly, Mr.Saravanamuthu master was assigned to accompany me to Colombo and back. It was in 1954/1955 and no one can fathom the excitement and happiness I went through traveling for the very first time ever by train, at a tender age of 15. I won the preliminary round and when I returned to School, I was given a hero treatment by the School Staff and fellow students alike. We went once again by train to Colombo for the finals, and this time I lost to a girl, a daughter of the Program Coordinator. When I returned to School, everyone assured me that I should have won, however, all of them agreed that the result was rigged.

Free Travel: Then comes the many free rides using government railway warrants issued by the Air Force including the three returns within a matter of four months between August and December 1958, as I got recruited and waiting anxiously to proceed to UK for Engineering Training. I always traveled with my friend Ravi, also from Chundikuli, Jaffna in all those trips. Both of us used to sit/stay at the doorway, singing along and waving to all the people

passing by. That was such an enjoyment and thrill of our young and carefree days.

Punctuality: Next episode happens in England in 1960, on a trip from London to Hastings, a southern tourist destination in UK like Brighton. Tony, my Sri Lankan friend and I had to go to Waterloo station to catch the 3.23 pm train for Hastings. We had everything meticulously planned, the time schedule of course as it was very critical since we had informed our VIPs to meet us at 6 pm in the city. From Wendover we started our train journey for our Easter holidays, reached London Baker Street, then to Waterloo station. Once in Waterloo, our anxiety grew to exorbitant heights, went to the appropriate platform and awaited for our train to Hastings. We were there a little early, and many trains kept passing and we continuously monitored the time of our train. Suddenly a train approached and did a screeching halt. Both of us looked at our watch, and it showed 3.21 pm. Thinking that our train was little early, and without a second thought, happily jumped in. Within seconds, the train bolted like a jet and burst out in high speed. The way the train sped through, without stopping at any station, seemed like an Express Train. We felt so uneasy and embarrassed about the situation, and after waiting for about half an hour, we inquired from the two elderly ladies seated in front of us. They giggled and said, "Oh My God, we are sorry, this is an express train and the first stop is East Croydon, which is another fifteen minutes". We lost all hope for the days' event that was to unfold. Finally, we got down at the first stop East Croydon as instructed by the ladies, took a bus across to West Croydon and connected the train to Hastings, thus anticipating a 3 hour delay to reach. By the time we arrived, it was almost 9 pm, but to our great surprise, our VIPs were still waiting to meet and greet us and the story ended happily.

Good Samaritan: This story takes place in Kondavil Railway Station after I became a family man with two sons aged 4 and 2 around 1970. We were returning to Colombo after a vacation back home with my wife and the kids in Kondavil. While we were at the platform waiting for the train, I gave instructions to my wife that they should stay-put when the train

arrives, so that I would hop in first and find some good seats in the 2nd class compartment. As soon as the train pulled in, I went in as planned, kept going forward towards the engine, but to my shock, all the seats were either filled by Army personnel or Reserved for more of them. As I wasted time looking for seating, the train started moving. Thinking that my family was still on the station platform, I jumped out. I started running with panic towards where my family was supposed to wait, but was devastated to find the platform almost empty and my wife and children missing!!! Anxiety shrieked down my spine as I ran here and there in utmost panic and helplessness. Finally, not knowing what to do, exited the station and looked for a car to rush to Jaffna station with the fervent hope of catching up with the train. Outside the station, the lighting was so dim and found that all the cars have left the station. That was where the Good Samaritan on a motorbike pulled closer to me and told me to jump onto the bike. How did he know my desperate plight!!! Only God knew. I did not even get a chance to look at his face or ask for his name. He rode his motorcycle through all those narrow lanes in pitch dark like a professional rider, and when we reached Jaffna station, the mail train was in our sight. He said, "Don't bother about me, run!!run!". I ran head over heels with my bag, and was able to locate and re-join my family. I felt so bad and ungrateful that I could not even thank this Good Samaritan until today, and I owe my sincere thanks to him forever.

New Found Relationship: My next episode happened in India as recently as 2012. My wife and I traveled from Chennai to Pune on a pilgrim to worship Shridi Baba. We were traveling second class AC compartment that housed four people on each side with sleeping facilities. The travel time was approximately 24 hours, however our journey extended beyond 24, and it turned out to be the most difficult and arduous trip we ever made. Sharing our cubicle was a young couple from Trichy, and they too look exhausted going through such an agonizing journey. The girl, the wife complained to the husband about a nagging headache for which I offered to help with couple of Panadol that I always carried. This happened at the tail end of the journey and they became friends, started talking to us giving

us their names as Baskar and Latha going to Shridi Temple. From that point on, they accompanied us,




and we took them along to an elite accommodation, and on my request, shared the same room which had 3 beds and comforts. After spending the three days with us, they became so close to us, by calling us Appa and Amma. When we parted at the end of the pilgrimage, they insisted that we visit their home in Trichy. Since we had a few days left of our vacation, we were able to oblige their invitation by going there. We enjoyed their hospitality for about four days, with visits to a few places of importance in Trichy, Restaurant Dinner etc. Everything had to come to an end, and when we started packing for our departure, Latha started crying like our own daughter, and even more we all had tears and felt

such a heartache. **Never expected a train journey could create such a Bond.**

Let me conclude with a few short hilarious incidents. My friend Sivaprakasam from Vaddukoddai on returning from Jaffna to Colombo by mail train had a nice hearty sleep after the busy holidays. On arrival in Colombo and while exiting reached out to his pants pocket to get his ticket at the gate, found he had no pocket left on this trousers, as it had been completely slit out by blade with his wallet. A perfect job. Ragama station is famous for petty train thieves. Once a person in our compartment was seated by the window seat, had his hand almost outside. After the long stop at Ragama, the train started pulling out, and as the train started picking up a little speed, we heard a loud cry from our compartment, and it was this person with his hand out of the window, shouting, "My watch, my watch", yes of course the thieves robbed his watch by sliding it out of his hand while the train was moving. Knowing all these robbing incidents, we had our windows fully closed on our next trip. The thieves got angry and when the train started moving, they threw big stones shattering the windows and showering us with fine pieces of glass. Though there are minor problems like these, Train Travel is still one of the most enjoyable and wonderful experience with indelible memories.

E.Z. DRIVING SCHOOL

PROFESSIONAL DRIVING INSTRUCTOR AND TEACHER
LICENSED BY THE MINISTRY OF TRANSPORTATION



Office

3630 Lawrence Avenue East, Unit#23
Scarborough, ON. M1C 1P6

Cell: 416.931.3444

Tel: 416.291.3343



JetSpeed

TRAVEL

Viji / Murali

Travel Consultant

5800 Sheppard Ave, East, Suite #12

Scarborough, ON M1B 5J7


Tel: 416-609-0544, Cell: 647-889-4374

Fax: 416-332-0082

Toll Free: 1-877-337-7333

E.Mail: Viji@jetspeedtravels.com

www.jetspeedtravels.com



atticare.com
Save more than 50%
 on heating and cooling bills

Insulate your attic now and stay Hot in winter & Cool in summer

Atticare Insulation
 CARE AS IF IT'S OUR OWN

Atticare Insulation Removal

An intelligent choice of insulation for higher performance & air sealing

sprayfoam
 CARE AS IF IT'S OUR OWN



-Wall -Garage -Ceiling
 -Basement -Crawl space

- CUSTOM HOUSE
 - ROOM ABOVE THE GARAGE

Atticare Insulation Removal
 Spray Foam Insulation
 Air Sealing

416-556-6115

Houses built before
 1980 have an average
 R value of R-20 or
 below instead of R-50

- Prevent ice damming
- Stop home heat loss by up to 40%
- Save on heating & cooling cost
- Increase the comfort of your home
- Increase your attic ventilation

For uncompromised
 இன்றே service
 அறியுங்கள்



PRAGNA SINHA
 Certified Professional

Insulation is all about how you install them. Get it done right the first time. Get it done by the certified professional.

Fashion Florist INC

புதுவின் மகவன் வந்தால் இல் ஒன்று மாண்புமிக்

M. Babu

416.754-8282

babuflorest@gmail.com

www.fashionflorist.com



Mandap decor • Wedding Garlands • Bridal Bouquet • Fresh Flowers Arrangements
 Temple Flower • Floral Hair Dressing • Pooja Flowers • All Occasion Arrangements • Funeral Flower Arrangements

6055 Steeles Ave. East Unit#C114
 Scarborough, ON M1V 5E4

BOARD OF MANAGEMENT 2016/2017



SITTING: Mrs. S. Meenalogni, Mrs. S. Sriranganayaki, Mrs. P. Suthargini, Mr. S. Sivaratnam, Mr. S.C. Palanisamy, Mr. S. Ahilan
STANDING: Mr. T. Rajeswaray, Mrs. Surendrarani, Mrs. V. Gnanaranji, Mr. S. Gajan, Mrs. Thavaranjini, Mr. M. Surendra, Mr. S. Pushparajah,
Mr. V. Sambunathan, Mr. G. Kannan

ANNUAL SOCIAL AND DINNER 2017

PROGRAM

1. Lighting The Traditional Oil Lamp
 2. Observe One Minute Silence
 3. Tamil Thai Vazhththu
 4. Canadian National Anthem
 5. College Song By Mr.G. Kannan & Mrs. P. Suthargini
 6. Welcome Speech By Miss. Vaisnavee Thulakanathan
 7. Welcome By Children
 8. President's Address By Mr.S.Sivaratnam
 9. Welcome Dance By Ms.Rashmi Senthuran
 10. Secretary's Message By Mrs P. Suthargini
 11. Fingers on Display - Special Violin performance by Miss. Sruthi Balamurali accompanied by Mr. A. Muthukrishnan on Mridangam
 12. Key Board by Christi Vigaash
 13. Address by Chief Guest: Mr V. Thillainathan
 14. Thillana by Jeyasruthi Jeyabalan
 15. Treasurer's Summary
 16. Dance for Cinema Song: By Varniha, Varshanth, Varnithan
 17. Address By Guest of Honour Dr. R.L.Sivam
 18. Dance for Cinema Song: M.S Praviya Prabagar & Athisaya Prabagar
 19. Voice on Display - duet by Miss Sruthi Balamurali and Mr. A. Muthukrishnan
 20. Poet Kannan Delivers
 21. 'MUDUMAYIL SERNTHA KATHALARGAL' Drama by Mr.S.C. Palanisamy, Mrs.T. Rajeswary
- ENJOY THE SUMPTUOUS DINNER & RAFFLE TIME**
22. Veena Ganam by Kuganeswary
 23. Limbo For Kids
 24. Games for Couples
 25. Laughter With Mr.Karu Kandiah - Comedy
 26. Couples' Dance
 27. Couples Balloon Blasting Contest
 28. Vote Of Thanks By The Secretary
 29. Door Prize! Don't miss-out by leaving early.

Souvenir Committee: Jvc -osa Board Members - Canada

ஒன்றுகூடல் 2017

நிகழ்ச்சிநிரல்

1. மங்கல விளக்கேற்றல்
2. ஒரு நிமிட மௌனாஞ்சலி
3. தமிழ்த்தாய் வணக்கம்
4. கனடிய தேசிய கீதம்
5. பாடசாலை கீதம் - திரு. ஜி. கண்ணன், திருமதி பி. சுதர்ஜினி
6. வரவேற்புரை - செல்வி. வைஷ்ணவி துலகநாதன்
7. சிறுவர்களின் வரவேற்பு நடனம்
8. தலைவர் உரை - திரு. எஸ். சிவரட்ணம்
9. வரவேற்பு நடனம் - செல்வி ரஷ்மி செந்தூரன்
10. செயலாளர் உரை - திருமதி. பி. சுதர்ஜினி
11. விரல்களின் மீட்டல் - செல்வி சுருதி பாலமுரளியின் வயலின் ஆற்றுகையுடன் மிருதங்க இசை கூட்டுகிறார் திரு. ஆ. முத்துக்கிருஷ்ணன்.
12. 'கீ போர்ட்' - கிரிஷ்டி விகாஷ்
13. பிரதம விருந்தினர் உரை - திரு. வி. தில்லைநாதன்
14. தில்லானா - செல்வி. ஜெயசுருதி ஜெயபாலன்
15. பொருளாளரின் திரட்டு அறிக்கை
16. சினிமாப் பாடலுக்கான நடனம் - வர்ணிஹா, வர்சாந்த், வர்ணிதன்
17. கௌரவிருந்தினர் உரை - கலாநிதி. ஆர். எல். சிவம்
18. "சினிமாப் பாடலுக்கான நடனம் - செல்விகள் பிரவியா, அதிசயா பிரபாகர்
19. குரலினிமை - ஞாய் செல்வி சுருதி பாலமுரளி, திரு. ஆ. முத்துக்கிருஷ்ணன்
20. கவிஞர் கண்ணன் வழங்குகிறார்
21. "முதுமையில் சேர்ந்த காதல்" நாடகம்
திரு. எஸ். சி. பழனிசாமி, திருமதி. து. ராஜேஸ்வரி

இரவு உணவும் அதிரல்ட ராய்ச்சீட்டும்

22. வீணா கானம் - நாந வீணா மன்ற மாணவர்கள்
23. சிறுவர்களுக்கான விம்போ
24. ஜோடிகளுக்கான போட்டி
25. கருவுடன் சிரியுங்கள்
26. ஜோடிகளின் நடனம்
27. ஜோடிகளுக்கான பலூன் உடைத்தல் போட்டி
23. நன்றி உரை - செயலாளர்
25. நுழைவுச்சீட்டு அதிஷ்டம்

மலர்க்குழு யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி ப.மா.ச. கனடா



பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கல் - 2017



BUYING . SELLING . LEASING

Call me for a **FREE** Market Evaluation

FLEXIBLE COMMISSION PLANS | PROFESSIONAL REAL ESTATE PHOTOS
FREE VIRTUAL TOUR | EXCELLENT HOME STAGING
FULL MLS LISTING | EXTENSIVE INTERNET EXPOSURE.
WEBSITE SRIGTAHOMES.COM.



Sri Vilvaratnam

Sales representative
srihomelife@gmail.com



Home Life Future Realty Inc

205-7 Eastvale Dr,
Markham, On L3S4N8

Cell: **647-982-7884**

www.srigtahomes.com

Not Intend to solicit buyers or sellers currently under contract with a brokerage**Some Conditions may apply



Western Jewellerys

Finest Quality 22k Gold
Specialized in Singapore and Dubai

அசல் 24/22 கரட் தங்க வைர நகைகளை அதி நவீன
டிசையின்களில் உங்கள் எண்ணம் போல் பெற்றுக்கொள்ளலாம்.
பழைய நகைகள் மிகக் கூடிய விலையில் பெற்றுக்கொள்ளப்படும்.

துரித பணமாற்றுச் சேவையும் செய்யப்படும்.

D106 - 3331 Markham Road,
Scarborough, ON. M1X 1S8

Markham & Steeles

THAYALAN

Tel: 416-335-9500

Cell: 416-627-5434

Email: western.j@hotmail.com

RE/MAX
ROYAL PROPERTIES
REALTY LTD. BROKERAGE

Ragu
BALASUBRAMANIAM
SALES REPRESENTATIVE



416.557.1111
ragu@fortune.estate

everything Ragu touches
turns into SOLD

INDUSTRIELLE ALLIANCE
ASSURANCE ET SERVICES FINANCIERS INC.

TRANSAMERICA

Canada Life

Manulife Financial

Unity Life of Canada

UL
Mutual

Canadian
Financial
Group

EMPIRE FINANCIAL GROUP

RBC
Insurance

Assumption Life

அனைத்து வகைக் காப்புறுதித் தேவைகளுக்கும், பிள்ளைகளின்
எதிர்காலக் கல்விச் செலிப்புத் திட்டங்களுக்கும் தொடர்பு கொள்ளவும்

THILLAINATHAN PARIMALAKANTHAN
தில்லைநாதன் பரிமலாகாந்தன்
Insurance Advisor


Direct : (416) 471 - 6297
Office : (416) 293 5559
Fax : (416) 293 9409
E.Mail : thillap@yahoo.ca
Web : www.megafinancial.ca



Life Insurance, RESP, RRSP Investments, Mortgage Insurance,
Critical Illness Insurance, Disability Insurance,
Dental & Drugs Insurance, Non - Medical Insurance,
Travel Insurance & Final Expense Products

MEGA
Financial Group

Ph 28 - 4168 Finch Ave E, Scarborough ON, M1S 5H6



பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கல் - 2017



பாடசாலைக்கு புகைப்படக்கருவி வழங்கல் - 2017



அக்னி சாட்சியாய் அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
அழகிய
ஏசியன்ஸ் பட்டுத்தி
மங்கையவள் மணமாகிறாள்



3601 Lawrence Ave. E,
Scarborough, ON
416-438-6568



Accessories are not part of the product


வருடாந்த ஜின்கூடலும் இராப்போசனமும் - 2016



வருடாந்த ஔனுகடலுலு இராபுலாசனலுலு - 2016



கோடைகால ஔன்றுகூடலும் மதியபோசனமும் - 2016



கோடைகால ஓன்றுகூடலும் மதியபோசனமும் - 2016



மரம் நடுகை - 2016



Available Till **Midnight** Including **Weekends & Holidays**



ANTON DHARMASEELAN

MORTGAGE AGENT

LIC #M14000425

**CALL ME FIRST FOR ALL
YOUR MORTGAGE NEEDS**

PURCHASE
RE - FINANCE
SELF EMPLOYED
RENEWAL
BAD CREDIT
INVESTMENT PROPERTY

416 704 1200

MAJOR BANKS - BEST RATES


ANTON@MYHOMEMLS.CA



FAX: 1-866-566-3068

120 Traders Blvd East Suite 204 Mississauga, Ontario, Canada L4Z 2K7

வருடாந்த பொதுக் கூட்டம் - 2016





GANESHA

Take Out and Catering



இலங்கை இந்திய உணவுகம்



சைவ அசைவ உணவு எதுவானவும் உங்கள் விருப்பப்படி செய்து கொடுக்கப்படும். சகல விதமான மாமிசம், Sweets மற்றும் சிற்றுண்டி வகைகளும் விசேட விலைகளில் பெற்றுக் கொள்ளலாம். சகல விதமான Party களுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். மோதகம், கொழுக்கட்டை மற்றும் இடியப்பம் எவ்வளவு தொகையானாவும் ஓடர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.



We do delivery for Catering

Contact : Raj

Tel: 905-305-0522 | Cell: 416-358-5225

411 Manhattan Drive. Unit #2, Markham, ON, L3P 7P4



FOR ALL YOUR DECOR NEEDS

3V Creations

We do indoor and outdoor decorations at your Home or at Party Hall

G.Kannan

Tel: **416.409.4326**

E-Mail : Varniha@hotmail.com

Website : www.3vcreations.do.am



for Wedding ♦

Anniversary ♦

Birthday Party ♦

Puberty Ceremony ♦

& all other Special Occasions

Video and Photographic Services are Available



நிதிசேர் திரைப்படக் காட்சி - 2016



FOR ALL YOUR REAL ESTATE NEEDS

“WE PROVIDE

ONLY THE BEST SERVICES!”



Market Evaluation

Flexible Commission

Professional Photography & Virtual Tour

Home Staging

Install Sale & Direction Signs

Attractive Advertising of Your Property

Open House Until SOLD



**Are you thinking of
Buying or Selling your house?**

Call Me Today For Your FREE Home Evaluation!


Anton Emmanuel

Sales Representative

Dir: 647 852 8975

Info@antonemmanuel.com

www.realtoranton.com



HomeLife/Future Realty Inc., Brokerage*

205-7 Eastvale Dr., Markham ON, L3S 4N8

Bus: (905) 201-9977 Fax: (905) 201-9229 * Independently Owned and Operated.

Not Intended to solicit Sellers or Buyers currently under written contract with another Realtor.



graphicland

285 Progress Ave. Unit #5, Scarborough, ON M1P 2Z3

www.graphicland.ca

info@graphicland.ca | graphicland@rogers.com

t: **416 412 0900**

c:647 219 7576 f:1866 204 2484



ALL IN ONE TAX & IMMIGRATION SERVICES

IMMIGRATION SERVICES

- Family sponsorship
- Super visa for parents and grandparents including health insurance
- Citizenship
- Permanent resident card renewal
- Affidavits for Immigration purposes

Kokulan Baskaran

ICCRC, B.Eng

Certified Immigration Consultant

Tel: 647 344 6600

4158, Kingston Road, Unit #3
Scarborough, ON. M1E 2M4

TAX SERVICES

- Accounting
- Bookkeeping
- Personal, Corporate tax & Payroll
- Mortgage

CALL: KRISHNA - 416 710 9150

info@allinoneservices.ca

www.allinoneservices.ca

With Best Compliments from



T.Jegatheesan

Barrister, Solicitor & Notary Public (Ont)

Tel: (416) 266-6154

Fax: (416) 266 4677

**2620 Eglinton Ave. E
Suite #201**

Scarborough, Ont. M1K 2S3



கனடா ஸ்ரீ சபரிபீடம்

ஸ்ரீ ஜய்யப் சுவாமி தேவஸ்தானம்

பிறம்ரன் - BRAMPTON

470, CHRYSLER DR., UNIT 10, L6S 0C1 (Airport & Queen) 905-789-7844

ஆலயம் திறந்திருக்கும் நேரம்

காலை 9:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை
மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
சனி, ஞாயிறு நாட்களில் காலை 7:00 மணி முதல்
ஆலயம் திறந்திருக்கும்

ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 மணிக்கு
விசேட அபிசேகம், பஜனை, பூஜை,
விசேட படிப்பூஜை நடைபெற்று
ஸ்ரீ மணிகண்ட சுவாமி வீதியுலா நடைபெறும்.
தொடர்ந்து அருட் பிரசாதம் வழங்கப்படும்



sunshine
DENTAL

416 291 1011

45 Milner Avenue
Unit 6
Toronto, ON
M1S 3P6

NE corner of McCowan & HWY 401

"If you don't have a smile
I'll give you one of mine"

Dr. Seshantri Viswasam
Family Dentist



www.sunshine-dental.ca

One Stop Solutions for All Type of Signs!

**DIGITAL SIGNS
PYLON SIGNS
CHANNEL LETTERS
LED SIGNS**

Vehicle Door Signs

Stand-up Banners

Window Signs

Promotional Banners

Vinyl Decals

Name Tags

Digital Decals

Awards

Parking Lot Signs

Logo Pins

Lawn Signs

Promotional Pens

Real Estate Signs

T-shirt Print

Business cards

Post cards

Flyers

Posters

Envelopes

Brochure

Presentation Folders

Laser Cheques

Invoices

Forms

Snap Sets

Booklets

Newsletters

Note pads

Labels

Clings

Magnet Calenders

Magnet Business Cards

epcot
Graphics & Signs

Tel: 416-314-4004

905-940-4004

Cel: 416-417-2462

info@epcotgraphics.com

www.epcotgraphics.com



pharmmore
P H A R M A C Y

More Care, More Service, More Value



5633 Finch Ave. East
Unit 7
Scarborough, ON
416 299 0399


2405 Eglinton Ave. E
Scarborough, ON
416 755 633

7 Eastvale Drive
Unit #5
Markham, ON
905 294 1100



Our Newest Location with

Walk-in Clinic and Family Doctors
2534 Pharmacy Ave.,
(South of Finch Ave.)
Scarborough, ON
416 495 9900



நிர்வாணம்

உன் கால் அழகே அழகு
மதிலுக்கு கீளால் தெரிந்தாய் அழகைக் கண்டு ரசித்தேன்
உன் அழகைக் கண்டு மயங்காதவரும் உண்டோ.
மாதங்கள் ஓடின. மதிலை உயர்த்தினர் பாவிகள்
நானும் உன் அழகான வளர்ச்சியைக் காணத் துடித்தேன்
உன் வளர்ச்சியை தடுக்க யாரால் முடியும்.
ஆகா உன் திருமுகம் கண்டேன் மதிலுக்கு மேலால்
நீ எனனை விட நெடு நெடு என்று வளர்ந்து விட்டாய்
உன் முகத்தில் ஒரு பொலிவு
நீ பருவம் அடைந்துள்ளாய் என நினைத்தேன்
ஆகா உன்னை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
மாதங்கள் ஓடின. வருடங்கள் ஆயின
உன்னை மலடி என்றனர் சொல்லால் உன்னைக் கொன்றனர்
அவர் வாய் அடைக்க
இரண்டே இரண்டு குழந்தையை பெற்றிருந்தாய்
அவர்கள் வாய் அடைத்து நின்றனர்
உன் பிள்ளையும் உன் போன்றே அழகு
மேலும் பிள்ளை வேண்டுமென்று பாவி மனிதர் தூண்டினர்
மருந்து மாயம் செய்தனர் பேராசை கொண்டனர்
இன்று நீ பொலிவிளந்து இலை உதிர்ந்து நிர்வாணமாக நிற்கின்றாய்.

இது இலை உதிர் காலம்



மரம் நடுவோம் வாறீர்

மரம் ஒரு நண்பன் போல நன்மையே செய்கின்றது
நாம் அவ் அப்போது கல் எறிகின்றோம்
அந்த மரம் நம்மீது கோபப் படுவதில்லை
கல் எறிந்தவருக்கே கனையைத் தருகின்றது
இவ் விருட்சங்கள் இல்லாவிட்டால் மழை வருமா?
மழையின்றி பயிர் வருமா?
மரத்திடம் கேட்டா மரத்தை வெட்டி காட்டை அழிக்கின்றோம்
இயற்கையை அழிக்க அதிகாரம் கொடுத்தது யா?
இயற்கையை அழிக்க யாருக்கும் உரிமையில்லை
இப் புவியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரத்தை பாது காக்கும்
கடமையுண்டு ஒரு உரிமையுண்டு
வாழ்நாளில் ஒரு மரத்தையாகினும் நட்டு உங்கள் வரலாற்றுக் கடமையைச்
செய்யுங்கள்
வெட்டிப் பார்க்கக்கூடாது
வாருங்கள் என்னுடன் 07 மே 2017 மரம் நட காலை 9.30 மணிக்கு
மரம் நடுவோம் உலக வெப்பத்தை அழிப்போம்

பழைய மாணவன் ச.செ.பழனிசாமி (1952-1959)



Siva Velluppillai

Sales Representative

416-841-9247

remaxacesiva@gmail.com



RE/MAX[®] ACE

REALTY INC., BROKERAGE
Independently Owned and Operated



3-1286 Kennedy Road, Toronto, Ontario M1P 2L5
Office: 416-270-1111, Fax: 416-270-7000

REGINOS PIZZA

REGINOS PIZZA

PICK UP & WALK IN SPECIAL

Large + 3 Toppings	Large + 3 Toppings	Large + 3 Toppings
\$9.99	\$11.99	\$13.99
(14" - 10 Slices)	(16" - 12 Slices)	(18" - 12 Slices)

416-321-8666
www.reginospizza.com

Morningside & 401
790 Military Trail, Scarborough
Tel: (416) 284-3003

Email: morningside@reginospizza.com

facebook www.facebook.com/reginospizza

Opening Hours:
Sun - Thur 10:00am - 12:00am
Fri & Sat 10:00am - 1:00am

மனைவியின் அருமை

நீரின் அருமை பயிரில் தெரியும்!
நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!
கல்வியின் அருமை பதவியில் தெரியும்!
பணத்தின் அருமை வறுமையில் தெரியும்!
தாயின் அருமை அன்பினில் தெரியும்!
தந்தையின் அருமை அறிவினில் தெரியும்!
நண்பனின் அருமை உதவியில் தெரியும்!
அண்ணனின் அருமை அன்பளிப்பில் தெரியும்!
அக்காவின் அருமை அரவணைப்பில் தெரியும்!
தம்பியின் அருமை தயவில் தெரியும்!
தங்கையின் அருமை விருந்தில் தெரியும்!
மகளின் அருமை மரியாதையில் தெரியும்!
மகனின் அருமை சுகமையில் தெரியும்!

ஆனால்
மனைவியின் அருமையோ அனைத்திலுமே தெரியும்!

ஆனால்!... இது...
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்.

ஆகவே மனைவியைப் போற்றுவோம்.




**யாழ் வாழ் கலைத்துறை சார் உயர்தர வகுப்பு முஸ்லிம் மாணவர்களுக்கு
கிடைத்த பொக்கிஷம் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி.**

ஜாபீர் நூறுல் ஷிபா ஆகிய எனக்கு இங்கு கருத்துரை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய கல்லூரி சமூகத்திற்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். முதலில் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரிக்கும் - யாழ் வாழ் முஸ்லிம்களுக்கும் இடையிலான பொதுவான தன்மைகளையும் - உறவு நிலைகள் குறித்தும் விளக்கலாம் என நினைக்கின்றேன். யாழ் வாழ் முஸ்லிம்களுக்கும் - யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரிக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று ஆரம்பமான தொடர்பு ஆல்ல. இது காலங்காலமாக தொடரப்பட்டு வந்த தாய் சேய் உறவு போன்ற ஒன்றாகும். அதாவது 1990 ஆம் ஆண்டு யாழ் வாழ் முஸ்லிம்கள்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்பு யாழ் ஒஸ்மான்யாக் கல்லூரியிலும், யாழ் ஹதீஜா பெண்கள் கல்லூரியிலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கல்வி கற்று வந்தனர். அதே சமயம் சகோதர பாடசாலையான யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் அதிகளவிலும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சகோதர தமிழ் பாடசாலைகளிலும் எமது முஸ்லிம் சகோதரர்கள் கல்வி கற்றிருக்கின்றார்கள். அன்றைய காலகட்டத்தில் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் கற்ற தமிழ் - முஸ்லிம் மாணவர்களின் உறவு நிலைகள் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. அது யாவரும் அறிந்த விடயம். உண்மையிலேயே அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் உறவு நிலையை வழப்படுத்துவதற்கு யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி ஒது தளமாக காணப்பட்டது. அத்துடன் முஸ்லிம் மாணவர்களுடைய காலை பிரார்த்தனைக்கான பிரத்தியேக ஏற்பாடுகள் அன்றைய காலத்திலிருந்து இன்றுவரை மரபாக பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஆண் மாணவர்களுக்கு தொப்பி அணிவதற்கான அனுமதி, பெண் மாணவிகள் இஸ்லாமிய வரையறையுடன் உடை அணிவதற்கான அனுமதி, வெள்ளிக் கிழமைகளில் ஆண் மாணவர்கள் 12.00 மணிக்கு பள்ளிவாசல் செல்வதற்கான அனுமதி என்பன இன்றுவரை அச்சொட்டாக பின்பற்றப்படுகின்றன. முழுமையான தமிழ் மரபை பின்பற்றும் பாடசாலையாக இப் பாடசாலை காணப்படுகின்றபோதும் இங்கு கல்வி பயில்கின்ற முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்களுடைய சமய கலாசார விவகாரங்களுக்கு தடை ஏற்படாத வண்ணம் - அவர்களுக்குரிய ஏற்பாடுகளையும் - கௌரவங்களையும் வழங்கி மகத்தான கல்வியையும் இக் கல்லூரி தொடர்ந்தும் வழங்கி வருகின்றமை இட்டு மிகவும் பெரும் மனதுடன் யாழ் முஸ்லிம் சமூகம் சார்பாக பாராட்டுகின்றேன். இவை ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகின்ற கண்ணியமாகவும் - எமது சமயத்தையும் மதித்து நடக்கின்ற தன்மையினையே சுட்டிக்காட்டுகின்றது. இன்றுவரை முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் "முஸ்லிம் மாணவர்கள் தமது சமய பாடசாலைகளில் பயில்வது போன்ற உணர்வுடன் எந்த வித தடைகளும் அற்ற சூழலுடன் பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஒவ்வொரு காலப்பகுதியிலும் பாடசாலையினைப் பொறுப்பெடுத்த அதிபர்கள் வழங்கியிருக்கின்றார்கள் என்பதைத்தான் காட்டி நிற்கின்றது. அந்த வகையில் கல்லூரியின் ஆரம்பம் தொடக்கம் இன்றுவரையான அதிபர்கள் அவைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அது போல மிகக் கருணையுடன் எமக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்கள் மிகவும் கௌரவத்துடன் மனதார பாராட்டி நினைத்துப் பார்க்கின்றேன். எமக்கு பாட விதானத்திற்கும்

மேலதிகமாக வாழ்க்கைக்கான கல்வியை பரந்த அளவில் அனைத்து ஆசிரியர்களும் நிறையவே சொல்லித்தந்திருக்கின்றார்கள். அவை எம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஊண்டுகொளாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும் 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் இங்கு கற்ற பலர் இன்று நல்ல நிலைகளிலும் - உயர் அரசு பதவிகளினையும் வகிக்கின்றமை கல்லூரிக்கு பெருமை சேர்ப்பதாகவே அமையும். அவர்களின் உயர்ச்சிக்கு கல்லூரியின் பங்கு அளப்பறியதாகவே காணப்படுகின்றது. தற்பொழுது முஸ்லிம்கள் மீள்குடியேறி வருகின்ற இஸ்லாமிய சூழ்நிலையில் யாழ் வாழ் முஸ்லிம்களுக்கு என யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மற்றும் யாழ் ஹதீஜா பெண்கள் கல்லூரிகளில் க.பொ.த. சாதாரண தரத்தினை நிறைவு செய்யும் முஸ்லிம் மாணவர்கள் உயர்தரக்கல்விக்காக விசேடமாக கலைத்துறையை உயர்தரத்திலே தேர்வு செய்யும் முஸ்லிம் மாணவ மாணவிகள் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியை நோக்கியே நகர்கின்றனர். அது இஸ்லாம்பாடத்துடன், இஸ்லாமிய காலாசாரத்துடன், தமிழ் முஸ்லிம் உறவை வழப்படுத்துவதனுடன் கூடிய உயர்தரக் கற்கைக்காகவே ஆகும். அத்துடன் வணிகத்துறை மாணவர்கள் அத்துடன் ஏனைய வகுப்புகளிலும் முஸ்லிம் மாணவர்கள் இங்கு கல்வி கற்றுக் கொண்டிருப்பது விசேட அம்சமாகும். சுமார் 25 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். இப்படிப்பட்ட கௌரவமான கல்லூரியில் கல்வி கற்பதற்காக கலைத்துறையில் உயர்தரக் கற்கைக்காக 2014 ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்த ஐயிர் நூறல் ஷிபா ஆசிய நான் மிகவும் சந்தோசம் அடைகின்றேன் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவி என்று கூறுவதில். சிறந்த முறையில் கௌரவமாக கல்வி புகட்டிய ஆசான்களையும் - எனக்கு ஆரம்ப அடிப்படைகளைக் கற்பித்த யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் ஆசிரிய நெஞ்சங்களையும் இரண்டு கல்லூரியின் அதிபர் உட்பட கல்லூரி சமூகத்தையும் நன்றியுணர்வுடன் பாராட்டியே ஆக வேண்டும். மனமார்த்த நன்றிகள். அத்துடன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையிலே சிறந்த பெறுபெற்ற (3A) தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு நன்றிக்கடன் பட்டவளாக என்றும் அல்லாஹ்வின் துணையுடன், என் பெற்றோரின் ஆரவணைப்புடன் என் பல்கலைக்கழக கல்வியினையும் கற்று யாழ் முஸ்லிம் சமூகத்திற்கும் என் கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பேன் (இன்ஷா அல்லாஹ்) அத்துடன் மேலும் பல சாதனையாளர்களை கல்லூரி உருவாக்க வேண்டும். இதுவே எனது ஆசை. எதிர்காலத்தில் என் கல்லூரியின் வளர்ச்சியில் துணையாக இருப்பீழ் எனக்கூறி இறுதியாக இப்படிப்பட்ட அழகிய தருணத்தை என்னுடைய கருத்துக்களுக்காக தந்த அதிபர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு மனமார்த்த நன்றிகளைக்கூறி விடை பெறுகின்றேன்.

ஆக்கம் : ஐயிர் நூறல் ஷிபா
கலைத்துறை (2016 ஆம் ஆண்டு)
யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி.



LAUGHTER, THE HEALING POWER

by
Mr. A. Muthukrishnan

The New Mother of an infant, after being seated in a plane, uncovers her baby's head cover. The passenger seated next to her, on seeing the baby, remarked "You have the ugliest looking baby, looks like a monkey". On hearing this, the mother started crying. A flight attendant noticed the mother crying, asked, "What seems to be the problem Madam?" When the mother explained what happened, he moved the passenger to another seat, and asked her, "Ma'am, would you like to have a drink?" She replied, "Coffee would be fine". On reaching the galley, the flight attendant was called by the Pilot, and he instructed the stewardess to serve the coffee to the woman at seat 32H. The stewardess brought the coffee and while serving the coffee to the lady, she said, "Oh my God, you have a beautiful looking monkey".

Jasminder, a sardaji was in hospital after an accident. His friend came to visit him and asked him what happened. He said he was coming home in his motorbike late in the evening, saw one headlight, thought it was another motorcycle and went in the middle. Turned out that it was a Car with One Headlight only. After six months, Jasminder was in the hospital again with a broken leg after yet another accident. Same friend visited and amazed at his condition, asked him, "What happened this time". Jasminder was sad and replied, " This time I saw TWO lights and I thought Two motorcycles were coming, so I went in the middle, only after being knocked out, **I realized that it was a CAR**".

Vehicles speeding along the Farm road killing chickens and farm animals crossing the road. The farmers complained to the Sheriff and the Sheriff posted speed limits on the road and School Children crossing signs along the farm roads. But after a few days, the farmers complained that still no improvements and the the animals are getting killed. Sheriff gave up, and the farmers decided to take action themselves. One day the Sheriff noticed, to his surprise. that the traffic has slowed down considerably. How did you do it? Sheriff anxiously asked the farmers. And the farmers replied, "Well, about one mile to approach the farm, we post a sign that read, **"NUDIST COLONY AHEAD"**.

An American decided to write a book about famous churches around the world. On his first visit to a Church in Orlando, he was inside this church and he saw a golden telephone mounted on the wall with a sign that read \$10,000 per call. Intrigued, he asked the Priest what the telephone was used for? The Priest replied that it was a direct line to Heaven and that for \$10,000 you could talk to God. Secondly, the American went to Atlanta, he saw a similar phone with the same sign about \$10,000 per call, and he got the same answer from the Priest there too. He thanked the Priest and left. Then he went to Washington DC and Got the same story. Afterwards, he went to Montreal, Canada to a Church and there was the same golden telephone and this time it read "25 cents per call". The American was surprised and asked the Priest, "Father, I have traveled all over America and have seen similar golden telephone in Churches that cost \$10,000 to speak to God in Heaven, and Why is it so cheap here". The Priest smiled and replied, "**Son, you are in Canada, and it is a local call**".

Mike and David were flying in business class, being served by a very beautiful and shapely air hostess. Mike was thrilled by her ladylike movements every time she passed by. Eager to attract her attention, Mike engaged her with a conversation and had a nice chat with her sharing interesting stories. Later she served them with special refreshments and was about to leave after having fun and laughter, Mike could not resist, but **patted her back** when she turned around to leave. Surprised at Mike's behavior, she jokingly responded with a smile, "**Sir, You only paid for that Seat**".

INSURANCE


Auto Home Business Life

கிறிஸ்டி
தம்பித்தூரை



PrimeService
Insurance

Excellent Rate for Clean
Drivers and New Drivers,
Truck Insurance & Garage Insurance



புதிய வாகன
சாரதிகள், அனுபவம்
உள்ள சாரதிகள்
யாவருக்கும் சிறந்த
கட்டணத்தில்
காப்புறுதி
வழங்கப்படும்.



தமிழில்
உறையாடி
உங்கள் காப்புறுதி
தேவைகளை
பூர்த்தி செய்து
கொள்ளலாம்.



தொடர்புக்கு

CHRISTY THAMBITHURAI Registered Insurance Broker

Tel: 416-321-8787 | Cell: 416-268-8855

211 Consumers Rd, Suite 203, Toronto, ON M2J 4G8

எங்கள் அனுபவம்
உங்கள் பிரயாணத்தை இலகுவாக்குகிறது

Netwings Travel Ltd

We got it all

Flights, Hotels, Cars, Cruises
Vacation Packages and Travel Insurance

Arun Gopalapillai

416.335.5858

416.624.1290

1.877.615.5858

sales@netwingstravel.com

netwingstravel.com

705 Progress Avenue, Unit 11&12
Scarborough, ON M1H 2X1

TICO # 50018364

“சிற்பி” யைச் சந்தித்தேன்

ஒரு நல்ல மனிதனை முதன் முறையாகச் சந்திக்கப் போகிறோம் அல்லது புதிதாக ஒரு அலுவலை ஆரம்பிக்கப் போகிறோம் அல்லது வீட்டில் ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தொடங்கப் போகிறோம் என்றால் மிகவும் கவனமாக அட்டமி நவமியைத் தவிர்த்து, ஒரு நல்ல நாள் பார்த்துப் பயபக்தியுடன் சுத்தம் பத்தமாக நாலு மூத்த உறவுகளின் அன்பு ஆசியுடன் தொடங்குவது ஒரு வழக்கமாக ஒரு சம்பிரதாயமாக ஒரு கலாச்சார நகழ்வாக இருந்தது.

ஊம்...! அது ஒரு காலம்!

இன்றைக்கு எல்லாம் அவசரம், ஒரு விநாடி பிந்தினாலே வீழ்ந்து விடுவோமோ என்ற பயமன் அடித்துப் பிடித்து, அவளை மடக்கி, வீழ்த்தக்கூடியவனை வீழ்த்தி, அவனுக்கு மேலே ஏறி நடந்து தனது காரியத்தைச் சாதிக்க வேண்டும். தனது பெயர் முதல் பட்டியலில் முதற் பெயராக இருக்க வேண்டும் என்ற போராட்டத்தைப் பார்த்த அட்டமி நவமியும் அமாவாசையும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றன. இதற்கு மச்சான் மாமன் மருகன் என்று யாருமே விதிவிலக்கல்ல.

அன்றைக்கு, சுமார் அறுபது அண்டுகளுக்கு முன்னர், 1958ஆம் ஆண்டின் முற்பதியில் ஒரு நாள் – திகதி, மாதம், ஞாயகம் இல்லை – பாலாவும் நானும் எழுத்தாளர் சிற்சி அவர்களைச் சந்திப்பதற்கு ஆயத்தமானோம். புறப்படுவதற்கு முன்னர் சிற்சி அவர்களைப் பற்றி மேலும் சில விபரங்களை நினைவுகூர்வோம்.

சிற்சி என்னும் புனைபெயரால் அறியப்பட்ட சரவணபவன் 1933 இல் காரைநகரில் பிறந்தவர். இவர் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் சிவசுப்பிரமணியக் குருக்கள். தாயார் செளந்தாரம்பாள். இவர்களுக்குச் சரவண பவன் ஆறாவது பிள்ளை.

சிற்சி அவர்கள் சிறுவயதில் கந்தரோடயில் வாழ்ந்த காலத்தில் கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலைலயில்

ஆரம்பக் கல்வியையும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்ற பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார்.

1953 இல் சென்னையில் கல்வி கெற்கும் வேளையில் செலையூர் மன்றம் வெளியிட்ட இளந்தமிழன் என்ற இதழின் ஆசிரியரானார். திருநெல்வேலி அவ்வை தமிழ்ச் சங்கத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றார்.

சிற்சியின் முதற் சிறுகதையான “மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதலாம் பரிசு பெற்றது. ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. சென்னை திருத்துவக் கல்லூரியில் தமழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப்பதக்கத்தைப் பெற்றார். ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

நான் அவரை 1958 இல் சந்தித்தபோது அவருக்கு வயது 25 எனக்கு வயது 23. இன்றைக்கு எங்களுடைய நட்புக்கு வயது 58. இன்றைக்கு எனது வயது 81! அவர் யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது அவருடைய இயற்பெயர் சரவணபவன் என்பதுதான். வாழ்கை என்பது ஒரு தடகளைப் போட்டி பல தடைகளைத் தாண்டித்தான் மையத்தைத் தொடவேண்டும். அந்த மையம் என்பது புகழாக இருக்கலாம், பெரும் பொருளாக இருக்கலாம், அமைதியாக இருக்கலாம், பொன்னாக இருக்கலாம், பொன் போன்ற பெண்ணாகவும் இருக்கலாம்.

வாழ்க்கையில் வரும் தடைகளைத் தாண்டிச் சில

நேர்வழிகளையும் பல குறுக்கு வழிகளையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். எனது 23வது வயதில் கொழும்பில் வாழ்ந்த காரைநகரைச் சேர்ந்த கனகரத்தினம் ஆசிரியரிடம் சாஸ்திர முறைப்படி கிரகசோதிடம் கற்றேன். பின்னர் 1960 களில் புத்தளத்தில் ஒருவரிடம் எண்கணித சோதிடம் கற்றேன். இன்றைக்கு இரண்டிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. களைத்துப் போனேன். நான் அடி வாங்கிய அனுபவத்தில், எல்லாம் பொய் என்பதே மெய் என்று நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம். பின்லாந்தில் வாழ்ந்த 25 வருடங்களும் தொடர்பை வைத்துக்கொண்டோம். சிற்பி அவர்கள் எனது சிறுகதைத் தொகுதிகள் அச்சாகி வெளிவர வேண்டும் என்பதில் ஆவரமாக இரந்தார். “கலைச்செல்விக் காலம்” என்ற அவருடை கட்டுரைத் தொடரை நான் டிக்க வேண்டும் என்பதில் கவமாய் இருந்தார்.

“கலைச் செல்வி வெயீட்டில் பெரும் பங்காற்றிய உதயணனின் பின்லாந்தின் பசுமை நினைவுகள்” என்ற நூல் வெளியீடு 21.06.2015இல் கனடாவில் நடைபெற்றது. அதற்கு “சிற்பி”யின் வாழ்த்துரையை விரும்பிய அங்குள்ள “தாய்லீடு” வெளியீட்டாளர்கள், அதனைக் கொழும்பிலே வைத்து ஒலிப்பதிவு செய்தனர். சிற்பி யை படிப்படியா நினைவாற்றலை இழந்து வந்ததால், அந் பதிவை மிகவும் சிரமப்பட்டுத் திருப்பித் திருப்பி எடுத்தே தயாரித்தார்களாம். இருந்த போதும் கனடா வெயீட்டில் நகிழ்வில் அது பலநூலாட்டும் வகையில் சிறப்பாக அமைந்துவிட்டதாம். அந்தச் செய்தியை நான் ஐயாவிற் குச் சொல்ல முற்பட்டபோது . . . அவர் இயலாமையால் பாதிக்கப்பட்டிருந்தார் . . . மனைவி சரஸ்வதியிடமே நான் அதனைச் சொல்ல முடிந்தது. இதுவே அவருடை கடைசி நகிழ்சியாக அமைந்துவிட்டது. என்ற வரிகளை நண்பர் பொ. சண்முகநாதனின் கட்டுரையில் படித்தபோது கண்கள்கலங்கின. கணீர் கரைந்தது நட்புக்கும் உயிர் உண்டு!

சிற்பி அவர்களின் இயற்பெயர் சரவணபவன் என்பதுதான். பிற்காலத்தில் சிலபல காரணங்களினால் சிவசரவணபவன் என்று மாற்றிக் கொண்டார். வாழ்க்கையில் மனிதனுக்குப் பிரச்சினைகளுக்கா பஞ்சம்? ஐம்பதை அறுபதைக் கடந்தவன் ஒருவன் தனது வாழ்வில் எந்தப் பிரச்சினைகளும் வந்ததில்லை என்று சொல்வானேயாகில், அவன் ஆத்மயோகம் பயின்ற ஞானியாக இருப்பான், அல்லது கடைசி ஆணிவரை கழன்ற முழு லூசாக இருப்பான் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

அவர் புதிய தலைமுறைக்குச் சிவசரவணபவன் எனவே அறிமுகமானவர். பிற்காலத்தில் இந்த சிவசரவணபவன் என்ற இயற்பெயரிலும் பார்க்க அவர்து சிற்பி என்ற புனையெரே அதிகம் பிரபலமாயிற்று.

பாலாவும் நானும் சிற்பியின் வீட்டைத் தேடிப்பறப்பட்டோம். நான் யாழ்ப்பாணம் போனால் உடுவில் அக்கா வீட்டில் தங்குவேன். பாலா கோண்டாவிலில் அவருடைய தந்தையார் (அளவெட்டிப் பரியாரியார்) வீட்டில் தங்குவார். அந்தக் காலத்தில், காலத்திற்கு ஏற்ற அளவில் பலாலி, காங்கேசன்துறை, காரைநகர் வீதிகளில் பஸ் சேவை கிடையாது. எனக்குப் பரிச்சயமான கொக்குவில், கோண்டாவில், இணுவில், உடுவில் கிராமங்களில் ஒரு சிலர் - வெகு சிலர் சொந்தமாகக் கார் வைத்திருந்தார்கள். ஏதாவது கோயில் திருவிழா, கலியாணவீடு, சாமத்தியச் சடங்கு என்றால், பெண்டாட்டி கூறைச்சேலை கட்டுவார். பெண்பிள்ளைகள் பட்டுச் சட்டைகளையும் பாதம்வரை தொடக்கூடிய பட்டுப் பாவாடைகளையும் அணிவார்கள். சிறு பையன்கள் அரைக் காற்சட்டையும் அரைக்கை மேற்சட்டையும் அணிவது வழக்கம். “சேத்துப்பின்” என்றொரு ஊசியைச் சட்டையில் குத்துவார்கள். “சேத்துப்பின்” என்பது Safty pin' என்றும் ஆங்கில வார்த்தையின் அன்றைய தமிழாக்கம். அந்த நாட்களில் இங்கிலாந்தில் தயாரான பொருட்கள் அனைத்தும் உயர்ந்தவை என்றும் ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் தயாரான பொருட்களை “லோக்கல்” என்றால் பலமில்லாதவை, நீண்ட காலம் உழைக்காதவை சீனா, ஜப்பான் நாடுகளில் உற்பத்தியானவை என்ற ஊரிலே அர்த்தம். “லோக்கல்” என்ற வார்த்தைக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருந்தது என்ற ரகசியம் இன்றுவரை ஆங்கிலத்தில்தைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளைக் காரனுக்குத் தெரியாது. இத்தனை பின்னணியோடு கணவனாகப்பட்டவர் காரைக் கொட்டிலில் இருந்து வெளியே எடுத்து மணிக் குப்பத்துமைல் வேகத்தில் பத்திரமாக ஓட்டிச் செல்வார். அவ்வப்போது காரில் எஞ்சின்கிள்புடும் புஸ், புஸ் என்ற சப்தம் அந்தக் காலத்தில் பணக்கார வீட்டில் பெண் எடுத்த ஏழை மாப்பிள்ளையின் பெருமூச்சு மாயிரிக் கேட்கும்.

அந்த நாட்களில் சைக்கிள்தான் எல்லோருக்கும் உகந்த மக்கள் வண்டி. அதிலும் “றலி” சைக்கிள்தான் “பேமஸ்”. சில உள்ளூர் முதலாளிகள் தங்கள் சைக்கிள்களைச் சப்பரம் மாதிரி அலங்கரித்து வைத்திருப்பார்கள். லயிற் என்ன, ஹாண்டில் என்னும் கைபிடியில் முகம் பார்க்கும் கண்ணாடி என்ன, சில்வர் நிறக்குதிரைச் சிலையென்ன, முல்லயிற் பின்லயிற் என்ன, சொகுசான ஆசனம் என்ன - என்று தூள் பறக்கும்.

எல்லாக் கிராமங்களிலும் வாடகைச் சைக்கிள் கடைகள் இருந்தன. கொழும்பு போன்ற நகரங்களில் உத்தியோகம் பார்க்கும் விடுமுறையில் ஊருக்கு வந்து நிற்கும் எங்களைப் போன்ற பொடியன்களுக்கு அதாவது அப்போது பொடியன்களாய் இருந்த எங்கு நல்ல கண்டிஷனான சைக்கிள் கிடைக்கும். பாலாவும் நானும் ஆளுக்கும் ஒவ்வொரு வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். எங்களுடைய இடத்திலிருந்து கந்தரோடை ஒன்றும் பெரிய தூரமல்ல. அந்தக் காலத்து மக்களின் பெரும்பாலான பயணங்களுக்கு சைக்கிள் சேர்விஸ் மற்றும் “நடை” ராசா சேர்விஸ் பயன்பட்டதால் பக்கத்துக் கிராமம்சூட பெரிய தூரம்போல எங்களுக்குத் தோன்றியது.

சுன்னாகச் சந்திக்கு வந்துவிட்டோம். காங்கேசன்துறை வீதியில் வலது பக்கத்தில் ஒரு தேனீர்க்கடை. மேசையில் வரிசையாக நடுநடுவே செருகியிருந்த அன்றைய வீரகேசரி நாளிதழ்களுக்கு மேலாக ஒரு கைப் பளபளத்தது. நாங்கள் இருவரும் இறங்கியப் போய் அந்தக் கடை முதலாளியிடம் மறைந்திந்து பார்க்கும் மர்மம் என்ன? என்று கேட்கவில்லை, மாறாக “கந்தரோடைக்குப் போக வழி எது? என்று பணிவாகக்கேட்டோம்.

அவர் கொஞ்சம் ஸ்ற்றிக்ற் ஆன முதலாளி போலிருந்தது. “அங்கே யாரைப் பார்க்க வேண்டும்? என்று கேட்டார். என்னவோ அவரிடம் பாஸ்ப்போர்ட் எடுத்துத்தான் கந்தரோடை நாட்டுக்குள் நுகழையலாம் என்பதுபோல இருந்தது அவருடைய தோரணம்.

“இந்தப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதுவாரே சிற்பி, அவரைச் சந்திக்க வந்தோம் என்றார் பாலா.

“ஓ...! சிற்பி ஐயாவா? என்று கேட்டு முகம் மலர்ந்தார். “இந்தக் கந்தரோடை வீதி வழியாகச் சென்றால் ஒரேற்றர் சுப்பிரமணியம் ஐயாவினிட வீடு வரும். அதற்கு நேர் எதிரே தெருவிற்கு இந்தப் பக்கம் ஒருகையொழுங்கை இருக்கிறது. அந்த ஒழுங்கை ஐயா வீட்டுக்குத்தான் போகிறது. (இந்த நிகழ்வு சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது. எனது ஞாபக சக்தியை நம்பித்தான் இத்தனை துணிவாக எழுதுகிறேன். ஏதாவது பெயர்கள் தவறாக இருந்தால் மன்னிக்கவும்) அப்பொழுதுதான் எங்களுக்கு இன்னொரு விடயமும் ஞாபகத்திற்கு வந்தது. சிற்பி பிராமண குலத்தைச் செர்ந்தவர். கொஞ்சம் எட்டத்தில் தூரத்தில் நின்று சுத்தம் பத்தமாகப் பேசவேண்டும்.

சுமார் ஐம்பது யார் நீளமான அந்தக் கையொழுங்கை வழியாகச் சென்றோம். அந்த ஒழுங்கை ஒரு வீட்டுப் படலையில் முற்றுப் பெற்றது. படலையைத் திறந்து

காண்டு உள்ளே போனாம். சற்றுத் தொலைவில் இருந்த பெரிய வீடு. இரண்டறைகள் கொண்ட வீடுபோலத் தெரிந்தது. வீட்டுக்கு முன்னால் பெரிய முற்றம். வலது பக்கத்தில் ஒரு சிறிய வீடு போன்ற கொட்டகை அந்தப் பெரிய வளவில் வேறு வீடுகளை (அப்பொழுது) இல்லை.

நாங்கள் சைக்கிள்களை நிறுத்திவிட்டுப் படலைக்குப் பக்கத்திலே நின்றோம். ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் சிரித்தபடி எங்களை நொக்கி வந்தார். உடம்பில் சடடை எதுவும் இல்லை. நெற்றி நிறையத் திருநீறு பூசிப் பெரிய சந்தனப் பொட்டும் வைத்திருந்தார். புநூல் அணிந்திந்தார். அவருக்கு ஒரு சிறிய குடுமி இருந்ததோ இல்லையோ என்று எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.

பாலா எனது அருகில் ரகசியமாக “சிற்பி ஐயா வருகிறார், இவருடைய வயதையும் தோற்றத்தையும் பார்த்தால் ஈழதேவியை இவரிடம் கொடுக்கலாம் போலத் தோன்றவில்லை வேறு ஏதாவது சாட்டைச் சொல்லிவிட்டுத் திரும்பிப் போகலாம் ஈழதேவியின் பேச்சையே எடுக்க வேண்டாம் என்றார்.

“அப்படி யென்றால் என்ன சொல்லுவது? அவர்களுடைய வீட்டு வளவுக்குள் நுகழ்ந்து நிற்கிறோம். “என்ன வேணும்” என்று கேட்டால் எதைச் சொல்லுவது? சும்மா வந்தனாங்கள்” என்று சொல்ல முடியுமா? என்று நான் கேட்டேன்.

“சும்மா எதையாவது கேட்டுச் சமாளிப்போம். பிராமண வீடுதானே. கதிர்காமம் எப்போ கொடியேற்றம் என்ற சும்மா கேட்போம். என்றார் பாலா.

“கதிர்காமம் எப்போ கொடியேற்றம் என்று கந்தரோடையில் ஒரு வீட்டுக்குள் நுகழ்ந்து நின்று சும்மா கேட்பார்களா?

பெரியவர் அருகில் வந்துவிட்டார். “யாரைப் பார்க்க வேண்டும்? என்று சிரித்தபடி கேட்டார்.

நான் “சிற்பி ஐயாவைப் பார்க்க வந்தோம். என்று தடுமாறினேன்.

அவர் “வாருங்கள் என்ற எங்கள் இருவரையும் வலது பக்கமாக இருந்த கொட்டகைக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே நாற்காலிகள், சின்னச் சின்ன புத்தக அலுவாரிகள் ஆகியன இருந்தன. பார்வைக்கு அது ஒருசிறிய வரவேற்பறை போலிந்தது. பெரியவர், “உட்காருங்கள் சிற்பிஐயா வருவார். என்று சொல்லிவிட்டு வெளியே போனார். பாலா எனது தொடையில் கிள்ளினார். நான்

திரும்பிப் பார்த்தேன். “இவரில்லைச் சிற்பி என்ற பாலா என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினார்.

“அப்படித்தான் நானும் நினைத்தேன். ஒருவேளை சிற்பி இவருடைய அண்ணராக இருக்கலாம். என்று நானும் கண்களைச் சிமிட்டினேன். பாலா என்னைப் பார்த்து முறைத்தார்.

ஒரு இளைஞர் அறைக்குள் வந்தார். எங்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தார். “வாருங்கள் நான்தான் சிற்பி என்றார்.

நாங்கள் இருவரும் எழுந்து நின்றோம். “உட்காருங்கள், உங்களை முன்னர் பார்த்ததாக ஞாபம் இல்லையே என்றார் அவர்.

பாலா சொன்னார் “என் பெயர் பாலசுப்பிரமணியம். சொந்த இடம் இங்கே பக்கத்தில்தான் கோண்டாவில். ஆனால் வெகுநாட்கள் வெளிநகர்களில் வாழ்ந்து வருகிறேன். கடைசியாக நாலைந்து வருடங்கள் கருத்துறையில் வேலை. சில காலமாக கருத்துறையில் “ஈழதேவி” என்றொரு மாத இதழை நடத்தி வருகின்றேன்.

“ஓ... அது நீங்கள்தானா? என்று வியப்புடன் கேட்டார் சிற்பி. “நான் சில பிரதிகளைப் பார்த்திருக்கிறேன், ஆனால் ஒழுங்காகக் கிடைப்பதில்லை... அது நீங்கள் தானா? என்றவர் என்னைத் திரும்பிப்பார்த்து உங்களைப் பற்றிச் சொல்லவில்லையே என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

நானும் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். கடைசியாக வெளிவந்த ஈழதேவியில் எனது புதிய தொடர்கதையின் முதலாவது அத்தியாயம் வெளிவந்திருந்தது எனது புனைபெயர் உதயன் என்றேன்.

“உதயன் நீங்களா? என்று ஆச்சரியப்பட்டார் சிற்பி. “அல்லியில் எனது “அண்ணாவைத் தொடர்ந்து எழுதிய உதயன் நீங்கள்தானா?

ஓமோம். இரண்டு மூன்று அஞ்சலட்டைகளையும் அனுப்பியிருந்தீர்கள். என்றேன்.

“உதயன் என்னும் பெயரில் நான் யாரையும் சந்தித்ததில்லை. உங்களுடைய சிறுகதைகளைப் படிக்கும்போது “உதயன் பெருங்கதை”யில் வரும் கதாபாத்திரந்தான் நினைவுக்கு வந்தது. அதனால் முப்பது நாற்பது வயதுள்ள மூத்தவராக உங்களை நினைத்திருந்தேன் நேரில் பார்த்தால் எதிர்மாறாக இருக்கிறது. உங்களுடைய வயது என்ன? என்று கேட்டார் சிற்பி.

“இருபத்து மூன்று என்றேன்

“எனக்கு இருபத்தைந்து என்றவர் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டே இருந்தார்.

இதுவரை நான் சிற்பியை 1958 இல் சந்தித்த சம்பவத்தை விளக்கிக் கூறினேன். இதே சம்பவத்தை அதாவது சிற்பி என்னைச் சந்தித்த இதே சம்பவத்தை “ஞானம்” என்னும் சஞ்சிகையில் பிற்காலத்தில் அவரே எழுதியிருந்தார்.


நான் 1980 இல் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டேன். ஆரம்பத்தில் தமிழரே இல்லாத பின்னாந்து நாட்டில் 25 வருடங்கள் வாழ்ந்தேன். அதனால் ஈழத்தில் வெளிவந்த பத்திரிகைகள், செய்திகள், இலக்கியமுயற்சிகள் பற்றிய எந்தவிதமான விபரங்களும் எனக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் சிற்பியின் தொடர்பு மட்டும் அவர் காலமான 2015 ஆம் ஆண்டின் ஜூன் ஜூலைவரை இருந்தது. நான் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர், 2008இல் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் “இங்கே “ஞானம்” என்றொரு மாத சஞ்சிகை வெளிவருகின்றது. அதில் “கலைச்செல்விக் காலம்” என்ற தொடரை எழுத இருக்கிறேன், ஈழதேவியின் பொறுப்பாளர் பாலா, அவருடை நண்பரான நீங்கள், எனது ஆசிரியர் ஆதவன் சி. பொன்னம்பலம் அவர்கள் ஆகிய மூவரும் கலைச் செல்வியைத் தொடக்கி எனது பொறுப்பில் ஒப்படைத்தனர். ஆனால் நாணபர் பாலாவும் என் ஆசிரியர் பொன்னம்பலம் அவர்களும் இயற்கை எய்தவிவிட்டனர். நான் “ஞானம்”தில் எழுதப்போகும் “கலைச்செல்விக் காலம்” என்னும் இத்தொடரை நீங்கள் படிக்கவேண்டும் என்பது எனது விருப்பம். நீங்கள் “ஞானம்” இதழுக்குச் சந்தாதாரர் ஆவதற்கான விபரங்களை இத்துடன் அனுப்புகின்றேன். என்று எதியிருந்தார்.

நான் ஞானம் இதழின் சந்தாதாரர் ஆவேன்.

உதயன் எனும்

“நினைவுகளின் நிழல்கள் தொடரில்

நன்றி: “நுணுக்கரிய நுண்ணுணர்வே



Global Warming

**We will jointly plant trees on the 6th May 2017
(Saturday)**

**9.45 AM, all will be taken by Friends of the Rouge
watershed volunteers
to the planting lot (5 minutes drive)
(Meet at 2259 Meadowvale Rd North before 9.45)
(Old Finch/Meadowvale Rd)**

**வெப்பத்தை தணிக்க உதவுவோம்
6 மே 2017 (சனிக்கிழமை)**

ஒன்றாகச் சேர்ந்து மரம் நடுவோம்

**9.45 காலை மரம் நடும் இடத்துக்கு மரம் நடுகையை
ஒழுங்கு செய்யும்**

Friends of the Rouge watershed

**உதவியாளர்கள் மரம் நடும் இடத்துக்கு
கூட்டிச்செல்வார்கள்**

**(Meet at 2259 Meadowvale Rd North
(Old Finch/Meadowvale Rd)**

**யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியின்
முதல் பெண் அதிபர்
திருமதி வாசுகி தவபாலன் B.Sc., M.Ed., M.Phil.,SLPS-2**



இவ்வருடம் தை மாதம் 2017 இல் அதிபராக
கடமையேற்றுள்ள திருமதி வாசுகி தவபாலன் எமது
கல்லூரிக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகின்றார்.

இவரது 30 வருட கால கல்விச் சேவையில் தனது ஆரம்ப பணியை புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் 12 வருடங்களும், நல்லூர் இந்து மகளிர் வித்தியாலத்தில் (மங்கையற்கரசி வித்தியாலயம்) 2 வருடங்களும், எமது பாடசாலையில் 2 வருடங்கள் விஞ்ஞான ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் உதவிக் கல்விப்பணிப்பாளராக (விஞ்ஞானம்) Asst. Director of Education (science) உயர்பதவி பெற்று பத்து (10) வருடங்கள் யாழ் கல்வித்திணைக்களத்திலும் கடமை புரிந்துள்ளார். அதன்பின்னர் காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக 4 வருடங்கள் கடமை ஆற்றி எமது கல்லூரிக்கு அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவரது வருகை எமது கல்லூரியின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுகின்றார்.

இவர் ஏற்கனவே எமது கல்லூரியில் 2 வருடங்கள் (2001~2003) விஞ்ஞான ஆசிரியையாக கடமை புரிந்துள்ளார். இக்கால கட்டத்தில் உயர்தர விஞ்ஞான வகுப்பை (A/L Science Stream) மீண்டும் ஆரம்பித்து எமது கல்லூரியின் தரத்தை 1 AB கல்லூரியாக உயர்த்தியது மட்டுமல்லாது கல்வி பயின்ற 5 மாணவர்களில் ஒருவர் கல்விக்கல்லூரிக்கும் (College of Education) சித்த மருத்துவம்(1) (Siddha Medicine) தாதிப் பயிற்ச்சிக் கல்லூரிக்கு (1) (Nursing) இயந்திரவியல் (1) (Faculty of Engineering) தெரிவு செய்யப்பட்டனர். இதன் பெருமையும் இவரையே சாரும்.

இவர் எமது அதிபராக கடமையேற்றது எமது கல்லூரிக்கும், பழைய மாணவர்களுக்கும் மீண்டும் புத்துணர்வுடன் கூடிய சந்தோசத்தை அளிக்கின்றது. இவரை வரவேற்பதில் கனடா பழைய மாணவர் சங்கம் பெருமகிழ்ச்சி கொள்கின்றது. இவர் கல்லூரிக்கு வழங்கும் சேவையானது எமது கல்லூரியின் கல்வித் தரம் முன்னைய மறைந்த புகழ் பெற்ற அதிபர்களாக இருந்த திரு.அம்பிகைபாகன் மற்றும் திரு.வைரமுத்து போன்றவர்களின் காலங்களில் இருந்த கல்லூரியின் தரத்தை பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாரும் இல்லை.



நன்றி

மா. சுரேந்திரா
யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம் - கனடா



CELL TEL MOBILITY

For all your cellphone and accessory needs...

We sell new & used cellphones and accessories for:

**Rogers wireless, Fido, Telus Mobility,
Bell Mobility, Mobilicity, Public Mobile,
Wind Mobile, Chatr Wireless.**



- *Car & Home Charger
- *Leather & Clear Case
- *HeadSets
- *Bluetooth Headsets
- *Bluetooth Mirror
- *Data Cable
- *Batteries
- *Memory Card

We are your One-Stop Solution!

2637 Eglinton Ave. East,
Eglinton Ave / Midland Rd

416-266-6818

5C-2950 Birchmount Rd
Birchmount Rd / Finch Ave

416-495-7776

45 Karachi Dr, Unit 49
Markham Rd / 14th Ave

905-201-4859



OUR PASSION MAKES YOUR LIFE COMFORT

- ◆ Gas Furnace
- ◆ Air Conditioner
- ◆ Indoor Air Quality
- ◆ Tankless Water Heater
- ◆ Humidifiers
- ◆ Water Softeners
- ◆ Reverse Osmosis Drinking Water



For all of your repairs & Installation Needs

ஆழ்வாயர்கள் **Amalan (Alex)** - Licensed Technician

Dir: 647-287-7848

Toll-Free: 1-877-687-1198

45 Sophia Road, Markham, ON L3S 3Y5

Email: enrise@hotmail.ca . Web: www.enrise.org

வரலாறு கண்ட வைத்தீஸ்வரன்

திருமதி: வி. ஞானரஞ்சி




வைத்தீஸ்வராக் கல்லூரி வரலாற்று நாயகர்கள் நாம் நூற்றாண்டை கடந்துவிட்ட மாணவர் மன்ற பிரதிநிதிகள் பழைய மாணவியின் பணிவான வணக்கத்துடன் பகருகிறேன் சிலவற்றை

நூற்றாண்டுகள் அரும்பணி ஆற்றிய மன்றம் நூற்றாண்டு விழாக் கண்டதில் பூரிப்படையும் மன்றம் பல ஆயிரம் மாணவர்களை உடைய மன்றம் வைத்தீஸ்வரன் கருணையால் வரலாறு படைத்த மன்றம்

அதிரடி நாயகன் அம்பிகை பாகன் (அதிபர்) மதிமுக நாயகன் வைரமுத்து (உப அதிபர்) பிரம்படி நாயகன் சுப்பிரமணியன் குட்டும் நாயகன் குடுமி கோபாலப்பிள்ளை

வித்தியா தருமம் தந்த வித்தகர்கள் - இவர்கள் இம்மன்றத்தின் ஆதார புருஷர்கள் இவர்கள் மாத்திரமா இன்னும் பலர் இன்னும் எம் இதயத்தில் வாழ்பவர்கள்

கலை விழா கண்ட மன்றம் கல்லூரி மண்டபம் கட்டிய மன்றம் இசை விழா கண்ட மன்றம் கல்லூரி ஏற்றம் பெற உழைத்த மன்றம் நூறு வயதை கடந்த மன்றம். இன்றும் இளமை ததும்பும் மன்றம் வெற்றி நடை போடும் மன்றம் வேங்கை போல் செயல்படும் மன்றம்



சீருடன் சிறப்புற, செழுமையாய் செயற்பட நாமும் உழைப்போம் நம் கிளையுடே வாழ்க வைத்தீஸ்வரன் நாமம் வளர்க வைத்தீஸ்வரன் சிறார்கள்.

ARUSHAN STUDIO

Photo & Video

உங்கள் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகளை
என்றென்றும் பார்க்கும் மகிழ்ந்திட நாங்கள் துணை நிற்போம்.



- * பிறந்தநாள் வீடியோ
- * பூம்பூளித் திராட்டு வீடியோ
- * திருமண வீடியோ
- * அரங்கேற்ற வீடியோ
- * மற்றும் கலை வீடியோக்கள்



போன்ற அனைத்து விழாக்களுக்கும்மான
புகைப்படம் மற்றும் காணொளி தேவைகளுக்கு

S.Theepan : (647) 500-4450, (647) 234-3844

"My clients are my value"

Kailain Thillainathan

Sales Representative
205-7 Eastvale Dr.
Markham, ON L3S 4N8

Homelife Future Realty Inc.



Dir: (647) 668-8276
Bus: (905) 201-9977

THE WOMAN BEHIND PRINCIPAL AMBIKAIPAKAN'S ACHIEVEMENTS

**Mr. and Mrs. Ambikaipakan at the celebration held in 1960
to honour Mr. Ambikaipakan's 25 years service to Vaidyeshwara**



support at home to accomplish the chores. My father was associated with several Tamil and Religious scholars from both Sri Lanka and Tamil Nadu. After his first visit to Jaffna, Professor (Kalki) R Krishnamoorthy, editor of the Tamil magazine "Kalki" published in Chennai, wrote in an article that whoever was going to get Ambikaipakan as his son-in-law would be a proud father of the daughter. After our father got married, Professor Krishnamoorthy wrote again in "Kalki" saying that his comments had succeeded in Ambikaipakan getting an "Ambikai" in his heart and home. Our parents entertained the scholars from Tamil Nadu very often at our home. The distinguished guests were always delighted with our mother's hospitality and enjoyed the vegetarian dishes. Our mother was very kind hearted to people from all walks of life and entertained them without any reservations. She provided support to many families living in the neighbourhood of our home.

In addition to providing support to our father, our mother loved all her five children and was very conscious about her children's education. She made sure that there was spiritual and peaceful environment at home for her children to grow and become successful in their lives. She visited her children's family in London, England, Cincinnati and Boston, USA and Edmonton, Canada in 2001. Her children's family visited her in Mallakam regularly until her death on January 12, 2017. She had a long life and was blessed with ten grandchildren and ten great grandchildren.

May her soul rest in peace.

Ambikaipakan Senthilselvan, PhD
Professor, School of Public Health
University of Alberta
Edmonton, Alberta
Canada

(On behalf of Mr. & Mrs. Ambikaipakan's children)

Our father, S. Ambikaipakan, had many accomplishments during his life including the contribution to Education, Hinduism and Tamil culture. These achievements would not have been possible without the support that he received from our mother Mrs. Nakulambikai Ambikaipakan. Our parent's wedding ceremony took place in 1941 at "Mani Manai" in Mallkam and, bride and bridegroom were taken in a procession along K.K.S road on a horse carriage decorated with flowers to our father's house in Chunnakam. After our father's death in 1986, our mother continued to live rest of her life at "Mani Manai". Although she had the opportunity to live with her children and could have had a comfortable life overseas, she chose to live at "Mani Manai" so that she could help and serve the people in Mallakam.

Our father was always occupied with activities related to Vaidyeshwara Vidyalaya, and attending or organizing religious and cultural meetings in Jaffna. Our mother was responsible for the household chores and had lot of



iNFORCE LIFE Financial Services Inc.

10 Milner Business Court, Suite 707, Scarborough, Ontario M1B 3C6

Thanusha Kanapathipillai Advisor



647-515-9329



416-321-6000



416-321-6025



thanu_12@hotmail.com



www.inforcelife.com

**15வது ஆண்டைக் கொண்டாடும்
கனடா வைத்தீஸ்வராக் கல்லூரி
பழைய மாணவர் சங்கத்திற்கு
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்**

RESP

- Eligibility for a government grant
- Education Bonus
- Canada learning bond

Life Insurance

- Term
- Permanent
- Universal
- Whole
- Participating Products

Travel

- Travel Insurance for Canadians
- Truck Drivers Insurance
- Snowbird Travel Insurance
- International Students Insurance
- Super Visa Insurance

Financial Services

- Retirement Planning
- Estate Planning
- Investment Options
- Budgeting and Borrowing

Thanusha Kanapathipillai Advisor

Cell: 647-515-9329
Fax: 416-321-6025
Email: thanu_12@hotmail.com

10 Milner Business court, Suite 707
Scarborough ON. M1B 3C6



www.inforcelife.com



OLD STUDENTS ASSOCIATION - CANADA

யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி
பழைய மாணவர் சங்கம் - கனடா

226 Marlott Road, Maple, Ontario, L6A 1H1 Telephone: 416 995 3662


- L-JVC/001Mr.S.Sivaratnam
- L-JVC/002Mr & Mrs.V.SriRanganathan
- L-JVC/003Mrs.R.Vijaykumary
- L-JVC/004Mr.S.Nithiyananthan
- L-JVC/005Mr.Pakirsamy
- L-JVC/006Mr.S.Pushparajah
- L-JVC/007Mr.A.Muthukrishnan
- L-JVC/008Mr.E.Ponnampalam (Deceased)
- L-JVC/009Mr.P.Ravitharan
- L-JVC/010Mr.V.Sambunathan
- L-JVC/011Mr.T.Jegatheesan
- L-JVC/012Mr.C.Srikanthan
- L-JVC/013Mr.P.Kamalbarathy
- L-JVC/014Mr.T.Srikanth
- L-JVC/015Mr.A.Mohanaratnam
- L-JVC/016Mr.A.Sivakumar
- L-JVC/017Mr.Karu Kandiah
- L-JVC/018Mrs Kanagasabai
- L-JVC/019Mr & Mrs Ravi Gowry
- L-JVC/020Mr.A.Samynathan
- L-JVC/021Mrs.V.Gnanaranji
- L-JVC/022Mr.M.Anthony
- L-JVC/023Mr.T.Srithar
- L-JVC/024Mr.A.Suntharalingam
- L-JVC/025Mr.K.Sureshkumar
- L-JVC/026Mr.S.Ahilan
- L-JVC/027Mr & Mrs .P.Janarthanan
- L-JVC/028Mr.K.Raveendran
- L-JVC/029Mr.K.Sivanesarajah
- L-JVC/030Mr & Mrs.T.Rahendrarajah
- L-JVC/031Mr.T.Sribaskaran
- L-JVC/032Mr & Mrs.T.Rajeswary
- L-JVC/033Mr & Mrs K Ratnasingam
- L-JVC/034Mrs.K.Yogendra
- L-JVC/035Dr.Nagendra Shan
- L-JVC/036Mr .N.Jeyanthanathan
- L-JVC/037Mr & Mrs Palanisamy
- L-JVC/038Mr.S.Gajan
- L-JVC/039Mr.P.Babu
- L-JVC/040Mr.G.Kanthuruban
- L-JVC/041Mr.S.Shanmuganathan
- L-JVC/042Mr.R. Chandramohan

L-JVC/043 Mr.A.Senthilselvan
 L-JVC/044 Mrs.S.Chitra
 L-JVC/045 Mr.P.Kanargarajah (Deceased)
 L-JVC/046 Mrs.T.Ramanathan
 L-JVC/047 Mr.T.Loganathan
 L-JVC/048 Mr.T.Loganathan (Deceased)
 L-JVC/049 Mr.M.Surendra
 L-JVC/050 Mr.K.Jeyalinganathan
 L-JVC/051 Mrs.P.Kanthasamy
 L-JVC/052 Mr.S.Sambasivam
 L-JVC/053 Nr.N.Sureshkumar
 L-JVC/054 Mrs.V.Jayaseelan
 L-JVC/055 Mrs.G.Sritharan
 L-JVC/056 Mr & Mrs T Chandrakumar
 L-JVC/057 Mr & Mrs.Srisatgurunathan (Rathy)
 L-JVC/058 Mr.K.Sivayoganathan
 L-JVC/059 Mr.K.Balasubramaniam
 L-JVC/060 Mr.M.Sivalognathan
 L-JVC/061 Mr.R.Chandrakumar
 L-JVC/062 Mrs.S.Kalaivany
 L-JVC/063 Mrs.A.Krishnaverny
 L-JVC/064 Mrs.S.Ashakumary
 L-JVC/065 Mr. Bhavan Manickam
 L-JVC/066 Mrs. G.Navanandan
 L-JVC/067 Mr&Mrs K. Gunaratnam
 L-JVC/068 Mr & Mrs A. Balasubramaniam
 L-JVC/069 Mr.S.Vasantharajan
 L-JVC/070 Mr & Mrs Prabahar
 L-JVC/071 Mrs T.Vasanthy
 L-JVC/072 Mr N.Vivekananthan
 L-JVC/073 Mr. S. Somascanthan

YEARS	PRESIDENT	SECRETARY	TREASURER
2002/2003	MR.L.PACKIRSAMY	MR.S.SIVARATNAM	MR.S.C.PALANISAMY
2003/2004	MR.V.SAMBUNATHAN	MR.S.SIVARATNAM	MR.S.VELAUTHAPILLAI
2004/2005	MR.A.MUTHUKRISHNAN	MR.S.SIVARATNAM	MR.S.PUSHPARAJAH
2005/2006	MR.A.MUTHUKRISHNAN	MR.S.SIVARATNAM	MR.S.PUSHPARAJAH
2006/2007	MR.A.MUTHUKRISHNAN	Mrs.V.GNANARANJI	MR.S.PUSHPARAJAH
2007/2008	MR.S.SIVARATNAM	Mrs.V.GNANARANJI	MR.S.AHILAN
2008/2009	MR.S.SIVARATNAM	Mrs.V.GNANARANJI	MR.S.AHILAN
2009/2010	MRS.S.MEENALOGINI	MR.S.PUSHPARAJAH	MR.S.AHILAN
2010/2011	MR.T.LOGANATHAN	MR.S.SIVARATNAM	MR.S.PUSHPARAJAH
2011/2012	MR.A.MUTHUKRISHNAN	MR.S.SIVARATNAM	MR.S.AHILAN
2012/2013	MR.S.AHILAN	MR.S.SIVARATNAM	MR.G.KANTHARUBAN
2013/2014	Mr. S.AHILAN	MR.S.SIVARATNAM	MR.S.NITHIYANANTHAN
2014/2015	Mr. S.AHILAN	MR.S.SIVARATNAM	MRS.S.SRIRANGANAYAKY
2015/2016	Mr. S.SIVARATNAM	MRS.V.GNANARANJI	MRS.S.SRIRANGANAYAKY
2016/2017	Mr. S.SIVARATNAM	MRS.P.Suthargini	MRS.S.SRIRANGANAYAKY

உங்கள் அனைத்து வைபவங்களையும் அறுசுவை
உணவால் சிறப்பிக்க அழையுங்கள்...

அருண் பேக்கரி & ரேக் அவுட்



வெதுப்பாக உணவுகள்
(Bread, Bun, Cakes)
நோல்ஸ், பற்றீஸ், ரொட்டி,
இடியப்பம், தேசை,
இட்லி, புட்டு அத்துடன்
சிறுநுண்டி வகைகள்
போன்ற அறுசுவை
உணவுகளை பெற்றிட...

ARUN BAKERY & TAKE OUT

Call: Kumar

Tel: 905-303-4141/ Cell: 647-686-4418

9699 - Jane Street, Unit - 23, Maple, Ontario
(Wonderlandக்கு முன்பாக உள்ள Plazaவில்)



நெஞ்சார்ந்த நன்றிகள்:

இன்றைய இனிய கலைமாலைபொழுதினிலே இனிய பதினைந்தாவது ஆண்டு ஒன்றுகூடலில் கலந்து குதூகலித்துக் கொண்டிருக்கும் அனைத்து எம் உறவுகளை நன்றி நவிலலில் சந்திப்பதையிட்டு பேருவ்வகை கொள்கிறோம்.

எமது அழைப்பை ஏற்று பிரதமவிருந்தினராக வருகை தந்து சிறப்பித்த திருமிகு.வி. தில்லைநாதன் அவர்களுக்கும்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த கலாநிதி. ஆர். எல். சிவம் அவர்களுக்கும்...

இம் மலர் அழகுற ஆசியுரை, வாழ்த்துரை, கட்டுரைகள் வழங்கிய அனைவருக்கும்...

விழாவுக்கான நிகழ்வுகளை வழங்கிய கலைஞர்களுக்கும்...

இவ்விழா சிறப்புற விளம்பரங்கள் தந்துதவிய வர்த்த பெருமக்களுக்கும்...

விழாமலரினை அழகுற பதிப்பித்த **Graphic Land** அச்சகத்தினருக்கும்...

தங்களின் சிறப்புமிக்க நேரங்களை எல்லாம் மன்ற வளர்ச்சி கருதி அர்ப்பணித்த நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் மற்றும் அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது இதயம்கனிந்த நன்றிகள் என்று ஒற்றை வரியில் சொல்வதை தவிர்த்து இந் நிகழ்வின் வெற்றி இவர்களுக்கே உரியது.

என்றும் நன்றியுடன்

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி

பழைய மாணவர் சங்கம் - கனடா

SG

Paper Converters



Sivakumar (Siva)

7171 Torbram Road,
Unit# C12-C13
Mississauga On, L4T 3W4

Tel: 905 673 6556

Fax: 905 673 6551

Email: papersg@hotmail.com
Web: www.sgpaperconverters.com

PAISANO'S

Italian Garden Cafe



116 Willowdale Ave, North York **416-222-5487**

www.paisano.ca